



ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,473 — 1958 අගෝස්තු 15 වැනි සිකුරාදා — 15.8.1958

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස - ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳ තබා ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

			පිට				පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් :-				ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම :-			
පුරාමහක දැන්වීම්	1097	බස්නාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම :-				දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ලෞව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	...	1099	
ලෞව පළාත	—	ඉඩම් සංවිධාන ආඥාපනත යටතේ දැන්වීම්	...	1105	
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	...	—	
				ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	...	1106	
				ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	...	—	

පුරාමහක දැන්වීම

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දැන්වීමේ අංකය : 3,280 (ත්‍රිකුණාමලය)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1958 අගෝස්තු මස 15 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

1958 මැයි මස 23 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

රාජා කදිරාමන්,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්.

** "නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවර වල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සඳහන් පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

1097-9ේ, ඇන්. බී 5775-920 (8/58)

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතියක් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩපි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩපියකට අයිතියක් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ කඩවුක්කුලම් පත්තුවේ තිරියයි ගමේ (කොටසක්) පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන බිම් කඩපිය, එනම් :-

උතුරට : යාන්මයේ කොටසක් (අංක 12 දරණ ටෝපෝ මිලි සිතියමේ සහ ගම් සිතියම් අංක 30 දරණ පුල්මොඩියාසියේ කොටසක මායිම්); නැගෙනහිරට : ගම් සිතියම් අංක 31 දරණ තිරියයි යන ගමේ කොටසක මායිම, පුලකුට්ටි ආරාවේ කොටසක් (ගම් සිතියම් අංක 31 දරණ තිරියයි යන ගමේ කොටසක මායිම); දකුණට : පුලකුට්ටි ආරාවේ කොටසක් (ගම් සිතියම් අංක 31 දරණ

නිරිතය සහ ගමේ කොටසක මායිම, නිරිතය කොටසක් යන ගමේ මායිම; බස්නාහිරට: නිරිතය සහ ගමේ කොටසක මායිම, යාන් මගේ කොටසක් (අංක 12 දරණ ටෝපෝ මිලි සිතියමේ මායිම).

ටෝපෝ මිලි සිතියමේ අංකය 13

බිම් කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කරුපිටක්කන් දල්, පුලිඅදික්කන් දල්, වෙදන් කුලතුකන් දල්, නිලපතිකන් කාඩු සහ ආනිකාඩු	4,413 3 0
මුළු ගණන ...		4,413 3 0

(ත්‍රිකුණාමලය නි. නි. 1-1958)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය : 3,281 (ත්‍රිකුණාමලය)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1958 අගෝස්තු මස 15 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමක සි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

1958 මැයි මස 23 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

රාජා කදිරුමත්,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්.

** "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවර වල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ කඩවුක්කුලම් පත්තුවේ, පන්කුලම් (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම් කඩවි, එනම්:—

උතුරට: පන්කුලම් (කොටසක්) යන ගමේ මායිම; නැගෙනහිරට: පන්කුලම් (කොටසක්) යන ගමේ මායිම, දියපාර (පන්කුලම් (කොටසක්) යන ගමේ මායිම) පන්කුලම් (කොටසක්) යන ගමේ මායිම; දකුණට: තම්පලකාමම් පත්තුවේ මායිම; බස්නාහිරට: පන්කුලම් ආරුවේ කොටසක් (කම්බක්කොඩ්ඩයි යන ගමේ මායිම).

ටෝපෝ මිලි සිතියමේ අංකය 14

බිම් කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පන්කුලම්කලේ	... 4,654 0 0
2	එම	... 3,177 2 0
1 වෙනි සුළු සිතියම		
4	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	... 2 3 38
9½	පන්කුලම්වත්ත	... 0 0 14
10	එම	... 0 0 22
10½	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	... 0 0 7

බිම් කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
2 වෙනි සුළු සිතියම		
18	පන් මැදවව්වියකලේ (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම) ...	7 0 17
19	එම ...	2 3 9
20	එම ...	2 3 17
21	එම (කුඹුරු ඇළ සහ ඉතුරු කරපු බිම) ...	0 2 38
22	එම (එම) ...	1 1 25
23	පන් මැදවව්වියකුඹුරු ...	20 0 24
24	එම ...	26 0 2
25	පන් මැදවව්වියකලේ (පන්මය දිගේ ඉතුරු කරපු බිම) ...	4 1 3
26	එම (වතුර බැස යන ඇළ සහ ඉතුරු කරපු බිම) ...	1 3 30
27	පන් මැදවව්වියකුඹුරු ...	20 2 28
28	පන් මැදවව්වියකලේ (කුඹුරු, ඇළ, පාර සහ ඉතුරු කරපු බිම) ...	2 3 1
29	එම ...	3 1 9
30	පන් මැදවව්වියකුඹුරු ...	37 2 24
31	පන් මැදවව්වියකලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 0 32
32	එම (වතුර බැස යන ඇළ දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 1 32
33	එම (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 1 32
3 වෙනි සුළු සිතියම		
34	පන්කුලම්වත්ත, පන්කුලවෙලි ...	2 0 11
මුළු ගණන ...		7,971 2 15

(ත්‍රිකුණාමලය නි. නි. 2-1958)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය : 3,282 (ත්‍රිකුණාමලය)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1958 අගෝස්තු මස 15 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමක සි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

1958 මැයි මස 23 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

රාජා කදිරුමත්,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්.

** "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ කඩවුක්කුලම් පත්තුවේ නිරිතය (කොටසක්), යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම් වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම් කඩවි, එනම්:—

උතුරට: යාන් මගේ කොටසක් (පුල්මොඩ්ඩයි (කොටසක්) යන ගමේ මායිම), නිරිතය (කොටසක්) යන ගමේ මායිම; නැගෙනහිරට: නිරිතය (කොටසක්) යන ගමේ මායිම; දකුණට: නිරිතය (කොටසක්) යන ගමේ මායිම; බස්නාහිරට: අංක 13 දරණ ටෝපෝ මිලි සිතියමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 31			බිම්කට්ටියේ අංකය		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	
බිම් කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	24	25	26	27	
1	ශාන්තිය (දියපාර) (හරි කොටසක්)	31 3 5	—සුළු පාර සහ ඉතුරු කරපු බිම	0 1 15	
2	සුළු කැලැව	2 3 22	—සුළු පාර	0 1 90	
3	එම	7 3 7	නිරවිභිකන් දල් වායල්	3 2 12	
4	—පාර සහ ඉතුරු කරපු බිම	3 1 32	ආනික් කඩු	5 2 22	
5	—ගල	4 1 33	—සුළු පාර සහ ඉතුරු කරපු බිම	3 0 23	
6	ආනික් කඩු	279 3 39	31 —ගල	17 0 33	
7	මනුවෙල් වායල්	3 0 14	32 —වතුර වල	0 0 26	
10	—පාර සහ වතුර බැස යන මාර්ගය ඇතුළත් ඉතුරු කරපු බිම	5 3 15.9	33 —එම	0 0 22	
12	ආනික් කඩු	15 1 5	34 කන් දපන් මලයි (ගල)	1 0 9	
14	—කරන් න පාර	0 1 10	35 කන් දප්පන් වාසියෙල් කඩු, මැද්දයික් කන් දල්	132	0	18	
15	—ගල	1 3 33	36 කදිරිනම්බිකන් දල්	2 2 15	
17	නිබල් වායල් මලයි (ගල)	3 1 23	37 —මුඩු බිම (පාරට ඉතුරු කරපු බිම)	1 0 36	
18	කන් නප්පන් වායල් කරවිච්චි	22 3 5	39 පුලියදිකන් දල් මලයි (ගල)	10 2 33	
19	පුලියදිකන් දල් (දියපාර)	11 1 37	40 පුලියදිකන් දල් මඩු (වතුර වල)	0 0 32	
20	—ගල	0 3 2	42 වෙලන් කුලාතුමලයි (ගල)	9 1 33	
21	එම	30 0 19	43 පුලියදිප්පුකුලාසියල්	4 0 13	
23	සුළු කැලැව (සුළු පාරට ඉතුරු කරපු බිම)	0 0 20					
						මුළු ගණන	614 2 13.9

(ත්‍රිකුණාමලය නි. නි. 3-1958)

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට වාර්ෂික පරිච්ඡේද ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කොට්ඨාශයේ ගිරිඋල්ල ගම්මුලාදැනි වසමේ ගල්පාය සහ අළුගොල්ල ගමවල පිහිටි "ලැන්ටන් හිල් අපර් එස්ටේට්" නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් අ. 45, රු. 2, ප. 11 ක් පමණ වූ පහත සඳහන් මායිම් ඇති කොටස :—

- උතුරට : අළුගොල්ල ඇල සහ කේ. සිද්ධිනරම් වෙට්ටියර් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ලැන්ටන් හිල් "බී" එස්ටේට් ;
- නැගෙනහිරට : කේ. සිද්ධිනරම් වෙට්ටියර් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ලැන්ටන් හිල් "බී" එස්ටේට්, ප්‍රසිද්ධ පාර සහ ඇස්. ඩී. අඩමමාල් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන "ලැන්ටන් හිල් අපර් එස්ටේට්" ;
- දකුණට : බොඩවෙල මය ;
- බස්නාහිරට : ගාර්ඩියන් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන පහලවත්ත, ප්‍රසිධිපාර සහ ඩී. ඇල්. රනසිංහ විසින් අයිතිවාසිකම් කියනු ලබන "ලැන්ටන් හිල් අපර් එස්ටේට්" .

1958ක්වූ ජූලි මස 26 වැනි දින,
කොළඹදීය.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට වාර්ෂික පරිච්ඡේද ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ සීගිරි පහත ගම්මුලාදැනි වසමෙහි සීගිරි පහත ගම්මානයෙහි පිහිටි සංවර්ධනවල වතුයායට අයත් වර්ග අඩි 2,000 ක් පමණ බිම් කැබැල්ලෙහි මායිම් මෙසේය :—

- උතුරට : සංවර්ධනවල වතුයායේ පාර ;
- නැගෙනහිරට : කේ. කවුන (වතු ඉඩමෙහි) ;
- දකුණට : වර්බට් ගොවිපල (රජයේ) සහ එම ඉඩමෙහි (රෙට් ගම් බලොක්) ඉතිරි කොටස ;
- බටහිරට : එම ඉඩමෙහි (රෙට් ගම් බලොක්) ඉතිරි කොටස.

පේ. 57/58 ඒ ඇස් 74/ඇල්.ඩී.1350.

1958ක්වූ ජූලි මස 16 වැනි දින,
කොළඹදීය.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය : ඇල්.ඩී.120.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට වාර්ෂික පරිච්ඡේද ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුලු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ ආදායම් පාලක කොට්ඨාශයේ ගම්පහ කෝරළේ, වැවෙහි ගම්මුලාදැනි කොට්ඨාශය ගල්කොටුව ගම තුළ පිහිටි 416 අන්තම ගම් සිතියමේ දක්වෙන සී 30 සහ 30 දරණ කුඩාමැස්සලන්දායා නමැති ඉඩමෙන් අ. 31 සී, රු.ඩී. 1 සී, ප. 05 ක පමණ බිම් ප්‍රමාණයකට මායිම් මෙසේය :—

උතුරට : කොටපලකළුර :—416 අන්තම ගම්සිතියමේ අංක 14 රේ කැබැල්ල සහ එම ගම් සිතියමෙහි දක්වෙන අංක 13 රේ කැබැල්ල වන කුඩාමැස්සලන්දායා හේන

නැගෙනහිරට : 416යේ අන්තිම ගම් සිතියමේ අංක 12හේ කැබැල්ලවන ඇලද, එම ගම් සිතියමේ පෙනෙන කුඩුමැස්සවෙහෙත්තියාය, බැද්දේ ආරාවහේන බැද්දේආරාවහේන, කුඩුමැස්සවෙහෙත්තියාය, කුඩුමැස්සවෙහෙත්තියාය සහ කුඩුමැස්සවෙහෙත්තියාය යන 416යේ ගම් සිතියමේ දක්වෙන 130, 15, 17, 30, 29, 26 සහ 25 යන කැබලි වෙත්.

දකුණට : 416යේ අන්තිම ගම් සිතියමේ අංක 69 යේ කැබැල්ලවන ගම්සභාව පාර සහ එම ගම් සිතියමේම 30 දරණ කැබැල්ල වන කුඩුමැස්සලන්දියා සහ කුඩුමැස්සවෙහෙත්තියාය හෙවත් හෙළකුඳුරහෙත්තියාය.

බස්නාහිරට : කෙසුකුඳුරකුඳුර නැමැති ඉඩම, වන 416යේ අන්තිම ගම් සිතියමේ 37හේ කැබැල්ල සහ එම ගම් සිතියමේ 38 වෙනි කැබැල්ලවන වැවෙහිම සිට මස්පත්ත හරහා වැටී ඇති ගම් සභා පාර.

පේ57ඇල්142වීර්.

1958ක්වූ ජූලි මස 9 වැනි දින,
කොළඹදීය.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

**1954 රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි
1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ (5) වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ජස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ හත්තාගොඩ වසමේ හත්තාගොඩ ගමේ පිහිටා තිබෙන බිඩෙස්කා වත්තේ කොටසක් වන කොරකහ ගොල්ල සහ පිත්තගොල්ල නමැති අක්කර 15ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස. ඊට මායිම :—

- උතුරට : ජී. හරමානියා අයිතිකම් කියන මුත්තට්ටුවහේන, ජී. පොඩියා සහ තවත් අය අයිතිකම් කියන කොරකහගොල්ල සහ බී. කිරිසිත්ද සහ තවත් අය අයිතිකම් කියන ගොන්නගහවත්ත ;
- නැගෙනහිරට : අකපත්තු අයිතිකම් කියන පිත්තගොල්ල ;
- දකුණට : බිඩෙස්කා වත්තට අයිති කිරිදිගල ;
- බස්නාහිරට : බිඩෙස්කා වත්තේ පාච සහ ගල්ඇන්ද.

අංකය : පේ57 එල්144(වීර්) /එල්.එච්.12.

1958ක්වූ ජූලි මස 31 වැනි දින,
කොළඹදීය.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

**1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි
1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ (5) වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ජස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිණිගොඩ දෙකෝරළේ දුකුකේවල වසමේ දුකුකේවල ගමේ පිහිටා තිබෙන රොසසින් වත්තේ කොටසක් වන කෙහෙල්වෙව්වේ හේන්තියා නමැති අක්කර 28ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස. ඊට මායිම :—

- උතුරට : ගම්කායර් සභා පාර, අරක්ගල ඇල සහ බී. ඩී. ජේමස් සහ තවත් අය අයිතිකම් කියන බටකැලේහේන සහ ගලපල්ලේහේන ;
- නැගෙනහිරට : කුරුගොල්ලේහේන සහ ආර්. ඩී. සරනා සහ තවත් අය අයිතිකම් කියන ඉඩම් ;
- දකුණට : ඩබ්ලිව්. ඩී. අබේසිංහ සහ තවත් අය අයිතිකම් කියන මහමුකලාන සහ බෝගහමුලහේන ;
- බස්නාහිරට : ගලහාවාහේන සහ ඩබ්ලිව්. ඩී. සිරියා සහ තවත් අය අයිතිකම් කියන ඉඩම්.

අංකය : පේ57 /58 එල්269(වීර්) /එල්.එච්.46.

1958ක්වූ ජූලි මස 26 වැනි දින,
කොළඹදීය.

සී. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය : 3/40/43—පේ55 ඇල්493 (වීර්)

සංශෝධනයයි

57.12.13 වැනි දින අංක 11,219 දරණ රජයේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද, 1954රේ අංක 39 දරණ රජයට ඉඩම් ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධිත 1950හේ අංක 9 දරණ රජයට ඉඩම් ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ නිකුත් කර ඇති, ගරු ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමති තුමාහේ අංක පේ55ඇල්493(වීර්) සහ 1957.11.29 ප්‍රකාශයට පහත සඳහන් සංශෝධනය කරනු ලැබේ.

10 වැනි ඡේදයේ ඇති “සුපිජ්ජල” යන වචනය අස්කර, ඒ වෙනුවට “වරකාමුර ගමේ” යන අසුරින් කියවෙන පරිදි, “වරකාමුර” යන වචනය යෙදීම.

පේ.56 ඇල්.ජී.342 සම්බන්ධයි

1954රේ අංක 39 දරන ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපනතෙන් සංශෝධිත කරන පරිදි 1950හේ අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි ඡේදයේ විධිවිධානවල ප්‍රකාරයට ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් 1956යේ නොවැම්බර් මස 9 වැනි දින අංක 10,995 දරන ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පලකරන ලද ප්‍රකාශයේ අනුව එහි සඳහන් අංක 1 හා 2 ඉඩම්වල උතුරට සහ දකුණට දක්වන මායිම් වෙනුවට යට සඳහන් මායිම් යෙදවිය යුතුය :—

- අංක 1 හේ ඉඩමට :
උතුරට : එම ඉඩමේ ඉතුරු කොටස ;
දකුණට : බාර පාරේ යෝගමමාට අයිතිය කියන තක්සේරු අංක 198 දරන ඉඩම ;
- අංක 2 හේ ඉඩමට :
උතුරට : එම ඉඩමේ ඉතුරු කොටස ;
දකුණට : කදිරාම පාරේ තක්සේරු අංක 88/1, 88/2 හා 92 දරන ඉඩමය.

අංකය : ඇල්. ඩී.1310.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදියම පාලක නිලධාරී කොට්ඨාශයේ දිඹුල කෝරලෙහි (කොටස) තලවකැලේ පිහිටි පී.පී.ඒ. 2389 දරණ ලොට් අංක 1 වැනි පහත සඳහන් ඉඩම් කට්ටිය :—

ලොට්	ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් දක්වන අය	ප්‍රමාණය අ. රූ. ප.
1	වල්ලහ වත්ත	පහත	ලංකා තේ වගාකරන්නන්ගේ සමාගම, ඒජන්තවරු : ගලහ තේ වතු සමාගම, කොළඹ	1 2 11.8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම කම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 ඔක්තෝබර් 2 දින පෙරවරු 10 වේලාවට නුවරඑළිය කවචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1958 සැප්තැම්බර් 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල භවිතවයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වර්ෂ 1958ක්වූ අගෝස්තු මස 6 වැනි දින,
නුවරඑළිය කවචේරියේදීය.

කිස්ස දේවෙන්ද්‍ර,
ප්‍රාදේශීය ඉඩම් නිලධාරී තැනැ, නුවරඑළිය.

**1954 රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කළ පරිදි
1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සැලැස්මේ නො. ඒ.4160. ගම—තම්මිටට

කැබලිල	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම් කියන අය	ප්‍රමාණය අ. රූ. ප.
1	මොරගහකුඹුර	... ඇලක්, හොරොව්ව, කපරාරු කළ ඇතිකට සහ කන්ඩිය කින් යුත් කුඹුර	පිරිස්ගේ ඩේවිඩ් පෙරේරා දෙල්වතුර, බඩල් ගම	0 0 31.1
2	ගොඩකුඹුර දෙල්වලයාය කැල්ල	... කන්ඩියකින් යුත් කුඹුර	... හේනායක-ආරච්චිගේ ඒබ්‍රහම් පෙරේරා, දෙල් වතුර, බඩල්ගම	0 0 5.4
3	ගොඩකුඹුර	... කපරාරු කළ ඇතිකට සහ කන්ඩියකින් යුත් කුඹුර	... වේදපාලි-ආරච්චිගේ යසවකී, වෙන්නදවත්ත, මේවියන්ගනේ	0 0 20.9
4	කොලේන්කුඹුර	... කන්ඩියකින් යුත් කුඹුර	... එච්. සිරිවර්ධන අබේසිංහ, දෙල්වතුර, බඩල් ගම	0 0 6
5	එම	... කපරාරු කළ ඇතිකට සහ කන්ඩියකින් යුත් කුඹුර	... ජයසේකර මුදලිගේ ජේමිස් කියේරා කම්මිටට, දූතගහ	0 0 25.8
6	කහටගහවිටකුඹුර	... එම	... ජයසේකර මුදලිගේ මර්නේලිස් කියේරා වතුරුවල පාසැල, වෙල්පෙල්ල, ගෝනා පිල	0 0 26.8
				0 2 36.0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම කම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 සැප්තැම්බර් මස 23 වැනි දින පෙරවරු 9.30 වේලාවට කොළඹ කවචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1958 සැප්තැම්බර් මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල භවිතවයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

අංකය : කීට්.ඩී.242/පේ56ඇල්341

වර්ෂ 1958ක්වූ අගෝස්තු මස 9 වැනි දින,
කොළඹ කවචේරියේදීය.

ටී. රාමනාදන්,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත.

**1954 රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි
1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කැබැල්ල	ඉඩමේ නම	විස්තරය	අයිතිවාසිකම් කියන අය	ප්‍රමාණය අ. රූ. ප.
1	මුහුන්දරම්මට්ටම්වෙහෙර	කපරාරා කළ ලිදක්; තාවකාලික අතුපෙවිලි කළ වැසිකිළි 2ක් සහ උළු සෙවිලිකළ වැසිකිළියක්ද, තාවකාලික අතුපෙවිලිකළ ගෙයක් සහ උළු සෙවිලිකළ ස්ථිර ගොඩනැගිල්ලක්ද, අවු. 8-10 දක්වා වූ කොටට පුළුන් ගස් 1යි, අවු. 5-10 දක්වා වූ දෙවිම ගස් 2 යි, අවු. 4-10 දක්වා වූ දෙහිගස් 10යි, අවු. 4-10 දක්වා වූ කොස්ගස් 4යි, අවු. 20-30 දක්වා වූ බෙලිගස් 2යි, අවු. 3-5 දක්වා වූ දෙබගස් 8යි, අවු. 15-25 දක්වා වූ අඹගස් 2යි, අවු. 3-5 දක්වා වූ පොල්පැල 424යි සහ අවු. 30-40 දක්වා වූ පොල්ගස් 153ක් ඇති පොල් ඉඩම	ගරු වි. විජේවර්ධන නෝනා මහත්මිය, නො. 37/3, මුලුර්ස් ලේන්, කොළඹ 7	7 2 11'3
				එකතුව ... 7 2 11'3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1958 ඔක්තෝබර් මස 3 වැනි දින පෙරවරු 10 වේලාවට කොළඹ කවච්චියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1958 සැප්තැම්බර් මස 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

අංකය : කි.බී.287/පේ573385
වර්ෂ 1958ක්වූ අගෝස්තු මස 9 වැනි දින,
කොළඹ කවච්චියේදීය,
වි. රාමනාදන්,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත.

අංකය : L. D. 4964.

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි
1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්ති විශේෂයේ විස්තර :—

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පාන හේවාහට ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කොට්ඨාශයේ දකුණු ගන්දෙහි කෝරළේ කුගලියද්ද ගමෙහි පිහිටි, ප්‍රමාණයෙන් අ. රූ. 0, ප. 38 ක් පමණ වූ, මූලික සිතියම අංක ඒ2,527 නේ කැබලි අංක 1 යනුවෙන් මැන විස්තර කර ඇති, දනට ප්‍රාතුමයේ කුගලියද්දේ පදිංචි වි. බී. විජේසිංහ, ඇල්. බී. විජේසිංහ, ඒ. පී. ඇස්. වික්‍රමසිංහ, ඒ. ඇම්. මුතුබණ්ඩා, ඒ. ඇම්. උක්කු බණ්ඩා සහ ඒ. ඇම්. මුදියන්සේ යන අය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම කැබැල්ල.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 ඔක්තෝබර් මස 2 වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවච්චියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1958.9.25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම හෝ බුක්ති විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. තවද එම ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් ඉල්ලනු ලබන වන්දි ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලි ද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

වර්ෂ 1958ක්වූ අගෝස්තු මස 7 දින,
මහනුවර කවච්චියේදීය,
ඒ. ඇම්. බී. වික්‍රමසිංහ,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි
1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මහනුවර දිස්ත්‍රික්කයේ, පානදුම්බර ප්‍රාදේශීය ආදායම් කොට්ඨාශයේ, උඩමම්පහකෝරළේ, නන්තරන්පොත ගමේ පිහිටි අක්කර 15, රූඩ් 0, පාවස් 36 ක්වූ මුල් ප්ලාන් නො. ඒ2,530 ලොට් නො. 1, 2 සහ 3 වශයෙන් මැන විස්තර කරණලද පන්සලේවත්ත නොහොත් අරන්ගලේ වත්ත සහ යක්වත්තේ අස්වැද්දුම. අයිතිවාසිකම් කියන්නන් ගුන්නාපානේ, නීව් ලේවැල්ල වත්තේ පදිංචි ඇස්. පෙරියසාමි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 සැප්තැම්බර් මස 25 වන දින පෙරවරු 10ට මහනුවර කවච්චියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1958 සැප්තැම්බර් මස 18 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

තවද එම ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරුකරගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලි ද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

වර්ෂ 1958ක්වූ අගෝස්තු මස 5 දින,
මහනුවර කවච්චියේදීය,
ඒ. ඇම්. බී. වික්‍රමසිංහ,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 සැප්තැම්බර් 22 වැනි දින පූ.හා. 10 ට බෙන්තර ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කාර්යාලයේ දී මා සමමුඛ විය යුතුයි.

තවද, 1958 සැප්තැම්බර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ භවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් තීර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වෙලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුය.

අංක ඒ 1677 දරණ මූලික පැලැස්මේ පිටපතක් බෙන්තොට ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කාර්යාලයේ බැලීම සඳහා තැන්පත් කර ඇත.

1958 අගෝස්තු 11 වැනි දින,
ගාලු කවිචේරිය.

ජේ. ජේ. ජී. අමීර්නායකගම,
ඉඩම් රජයට ගැනීමේ නිලධාරී තැන (ගාලු දිස්ත්‍රික්කය).

සඳහන් අංකය : ඇල්.බී 2247—ජේ 55 ඊ 20.

**1954 රේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධිත වූ
1950 හේ අංක 9 දරණ ඉඩම් අත්කරගැනීමේ ආඥාපනත**

7 වෙනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

මහජන කාර්යාලයක් සඳහා අවශ්‍යව තිබෙන පහත සඳහන් ඉඩම් ආණ්ඩුව අත්කර ගැනීමට අදහස් කරන බව 1954 රේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධිතවූ 1950 අංක 9 දරණ ඉඩම් අත්කර ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දන්වා සිටිමි.

අත්කර ගැනීමට අදහස් කරන ඉඩමේ විස්තර :—

මූලික සිතියම—අංක : ඒ 1674

කැබලි අංකය	ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	අයිතිකම් කීයන අය	ප්‍රමාණය අ. රූ. ප.
1	ලියනගේගේන	... අවුරුදු 30ක් වයස්වූ කුරුදු, අවුරුදු 30කට වැඩියෙන් වයස්වූ පොල්ගස් 20ක්ද ලීදක්ද තිබේ	ආර්. ඇල්. වික්‍රමරත්න, "ග්‍රීන් සයිඩ්" මාතර; ඊ. ඩී. වික්‍රමරත්න නො. 3, ස්ටැෆ්ට් ටෙරස්, කොළඹ	3 1 30.1
3	එම	... අවුරුදු 30කට වැඩියෙන් වයස්වූ පොල්ගස් 40ක් ද, අවුරුදු 4ක් වයස්වූ පොල්ගස් 2ක්ද, තිබෙන පොල් වත්තක්	එම	... 0 2 4.4
4	එම	... අවුරුදු 30කට වැඩියෙන් වයස්වූ ගස් 5ක් තිබෙන පොල්වත්තක්	ආර්. ඇල්. වික්‍රමරත්න, "ග්‍රීන් සයිඩ්", මාතර; ඊ. ඩී. වික්‍රමරත්න, නො. 3, ස්ටැෆ්ට් ටෙරස්, කොළඹ, ඒ. රත්නායක විසින් ආරාධුල් කරනු ලබයි. (නිභගොඩ පදිංචි එච්. රත්නායක බාට්)	0 0 8.1
එකතුව				... 4 0 2.6

ඉහත සඳහන් ඉඩම් පිහිටා තිබෙන්නේ, මාතර දිස්ත්‍රික්කයේ, ගඟබොඩ පත්තුවේ නිභගොඩ නැමැති ගමෙහිය.

අත්කර ගැනීමට අදහස්කරන ඉහත කී ඉඩමට සම්බන්ධතාවන් ඇති සියලු දෙනාම ඔවුන්ගේ හෝ ඔවුන් වෙනුවෙන් පෙනී සිටීමට ලිපියකින් බලය ලත් නියෝජිතයන් 1958 සැප්තැම්බර් මස 23 දින පෙරවරු 10 ට මාතර කවිචේරියේ දී මා ඉදිරියේ පෙනී සිටින මෙන් මෙයින් නියම කරමි. තවද ඉඩම් පිළිබඳ සම්බන්ධතාවද එම ඉඩම් පවරා ගැනීමේදී ඉල්ලන වන්දි මුදලේ විස්තරද, ඉල්ලන වන්දි මුදලේ ප්‍රමාණය හා එය ගණන් බැලීම සම්බන්ධ විස්තරද 1958 සැප්තැම්බර් 15 දින හෝ ඊට පෙර හෝ පිටපත් දෙකකින් යුත් දන්වීමකින් මට තමන් විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිලකින් බලය ලත් අයවළුන් විසින් හෝ ඉහතකී අන්දමට ලියා දන්විය යුතුයයි ද නියම කරමි.

මාතර කවිචේරිය,
1958 අගෝස්තු මස 9 දින.

එල්. එන්. ඩී. එල්. බණ්ඩාරනායක,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ.

අංකය. ජේ56 ඊ139—ඇල්.බී. 2277.

**1954 රේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධිත වූ
1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 රේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධිතවූ, 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

පහත සඳහන් ඉඩම් මාතර දිස්ත්‍රික්කයේ වැළිගම කෝරළේ අකුරුගොඩ පිහිටා තිබේ.

ජලානය : අංක ඒ 1660 දරණ මූලික සිතියම

කැබලි අංකය	ඉඩමේ නම	ඉඩමේ විස්තරය	අයිතිකරුගේ නම සහ ලිපිනය	ප්‍රමාණය අ. රූ. ප.
1	කොටගෙවත්ත	... අවුරුදු 40ක පොල් ගසක්ද, අවුරුදු 40ක සපුගසක්ද පාරකින් කොටසක්ද ඇතුළත් වත්තක්	සුළුනාගොඩ පදිංචි ඩී. ජී. ඩී. පෙරේරා, ඇම්. රත්නසේකර මහත්මිය, ඩී. ජී. ඒ. පෙරේරා, ඩබ්ලිව්. ඇම්. පෙරේරා, ඩී. ජී. ඇල්. පෙරේරා, ඩී. ජී. ඩී. පෙරේරා, කඹුරුපිටියේ පදිංචි ඇස්. ආර්. පිනිදිය මහත්මිය, වලස්ගල පදිංචි ඩී. ඒ. ඇන්. බමුණසිංහ මහත්මිය, සුළුනාගොඩ පදිංචි ඩී. ජී. ඇන්. පෙරේරා, කේ. පී. ඩබ්ලිව්. ජයතිලක, ගාල්ලේ පදිංචි ඩබ්ලිව්. ජී. රත්නපාල මහත්මිය, සුළුනාගොඩ පදිංචි ඩබ්ලිව්. ජී. ඒ. පෙරේරා මහත්මිය, බනිගම පදිංචි දෙන් කරෝලිස් අබේවර්ධන, දෝන කඳුලින අබේවර්ධන මහත්මිය, දෝන ජීනිආරා අබේ වර්ධන මහත්මිය, දෝන ලයිසින අබේවර්ධන මහත්මිය, අකුරුගොඩ පදිංචි දෙන් සල්මන් සමරසිංහ, පොඩි හාමිනේ සමරසිංහ, මලියුට් පදිංචි. ඉදන් මහේස් සමරසිංහ,	0 0 5.4

කැබ්ලි අංකය	ඉඩමේ නම	ඉඩමේ විස්තරය	අයිතිකරුගේ නම සහ ලිපිනය	ප්‍රමාණය, අ. රු. ප.
2	කොටගෙවත්ත	අවුරුදු 40ක පොල් ගසක්ද, අවුරුදු 2ක පොල්ගසක්ද ඇතුළත් වන්නක්	යක්කලමුල්ලේ කරගොඩ පදිංචි දිවුණුහාමි සමරසිංහ මහත්මිය, මහනුවර මාර්කට් අංක 36 දරණ සභානායෙහි පදිංචි දෙනි කෙරෙහි සමරසිංහ සහ අතුරුගොඩ පදිංචි කේ. ඒ. ඩේවිඩ්.	... 0 0 13-9
3	එම	අවුරුදු 30-40 පමණ පොල්ගස් 72ක්ද, අවුරුදු 10-15 පමණ පොල්ගස් 3ක්ද, අවුරුදු 2ක පොල්ගස් 9ක්ද, අවුරුදු 30-40 පමණ කොස්ගස් 6ක්ද, අවුරුදු 5ක පමණ කොස්ගස් 2ක්ද, අවුරුදු 20-25 පමණ පුවක් ගස් 24ක්ද, අවුරුදු 20-25 පමණ රබුවන් ගසක්ද, උළුපෙට්ලි බැමි ගොඩනැගිල්ලක් ද, අතුපෙට්ලි මැටි ගෙයක්ද, කොන්ක්‍රීට් බැමි වැසිකිලියක්ද අඩිපාරකින් කොටසක් ද ඇතුළත් වන්නක්	එම	... 1 2 8-2
4	එම	පැහිරි	සුළුතනගොඩ අතුරුගොඩ පදිංචි ඩබ්ලිව්. ඇම්. පෙරේරා	... 0 0 38-6
				එකතුව ... 1 3 26-1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 වෙ පැප්තැම්බර් 29 වැනි දින පු.හා. 10 ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද, 1958 පැප්තැම්බර් මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ එම අය විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අය විසින් ඉහතකී අන්දමට විස්තරව වන්දි මුදල් හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

1958ක්වූ අගෝස්තු මස 9 වැනි දින, මාතර කවිචේරිය. එල්. එන්. ඒ. එල්. බණ්ඩාරනායක, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් බුක්ති/විශේෂය ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්ති විශේෂයේ විස්තර :-

යාපනය දිසාවේ උතුරු වලිකාමම් ආ.පා.නි. තැනගේ කොට්ඨාශයේ පලාලිග්‍රාමයේ ඔබ්බින්නරකාඩු නැමැති ප්‍රමාණයෙන් අ. 4, රු. 2, ප. 35-1 පමණැති ඉඩම් කැබැල්ල මෙකී ඉඩම් පිටිප් 2,131 වන සිතියමේ පළමුවන ඉඩම් කොටස යනුවෙන්ද හැඳින්වේ.

එකී ඉඩම අයිතිකරුවන්ගේ නාම :-

- (1) වරප්‍රගාසම් මොරිස්, පලාලි, කන්කසන්තුරේ, (2) වරප්‍රගාසම් මරියම්පිල්ලේ, එම, (3) පාවිලු සවරිමුත්තු, එම, (4) සුසෙසිමුත්තු පාරවිති අම්මා, එම, (5) මනාසය්, ඒබ්‍රාහම්, එම, (6) මනාසය් ජේමස්, එම, (7) සෙල්ලතුරේ මරියම්මා, එම, (8) මුඩියප්පු සාමිනාදන්, එම, (9) මුඩියප්පු මරියම්පිල්ලේ, එම, (10) සාමිනාදන් දෙමිනිකා, එම, (11) වයිකිනි සාමිනි, එම, (12) පාක්කියනාදන් අරුලම්මා, එම, (13) වරප්‍රගාසම් පුන්සිස්කෝ අම්මා, එම, (14) ඊ. පී. රාසයියා, වන්නාරපොත්තෙයි, යාපනය, (15) මුඩියප්පු සින්නප්පු, මනෝලෙයිකාඩු, මුල්ලමු, (16) කේ. ඩී. සුමුමනියම්, වයාවිලින්, (17) අත්තෝනිපුල්ලේ සෙබස්නියානා, සිල්ලාලෙයි, පස්වතෙරුප්පු

ඉහත සඳහන් ඉඩමට බුක්ති/විශේෂයට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1958 වෙ පැප්තැම්බර් මස 19 වන දින පෙරවරු 10 ට යාපනය කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1958 වෙ පැප්තැම්බර් මස 10 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම හෝ බුක්ති විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

මේ සම්බන්ධව සඳහන් කළ යුතු අංකය : එල්ඒ 1106.
1958ක්වූ අගෝස්තු මස 7 දින, යාපනය කවිචේරියේදීය: එ. පී. මුර්ති, දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමා.

ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තේරීම පිළිබඳ ඉඩම් කවිචේරිය දැන්වීමයි

මගේ අංකය : ඇල්.ආර්.ඩී./පී.
දිසාපතිගේ අංකය : ඇල්.ටී. 291.

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම්දීම සඳහා දිමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස වර්ෂ 1958වෙ පැප්තැම්බර් මස 10 වෙනි බදුද පෙරවරු 10.ට කොළඹ කවිචේරියේදී ඉඩම් සංවර්ධන ආඥා පනත යටතේ ඉඩම් කවිචේරියක් කොළඹ අතිරේක උපදිසාපතිතුමා විසින් පවත්වන බව මෙයින් දැනුම්දෙමි.

2. දිමනාපත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥා පනතේ 5(1) අංකිත වගන්තියෙන්ද, 1948වෙ ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීති වල 3වෙනි නීතියෙන්ද, සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සංවර්ධන ආඥා පනතේ පළමුවැනි උපලේඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය.

3. ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුය. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

4. මෙම ඉඩම් කවිචේරිය පිළිබඳව විස්තර දැන ගැනීම සඳහා කොළඹ අතිරේක උප දිසාපතිතුමාගෙන් විමසිය යුතුයි.

1958 අගෝස්තු මස 7වෙනි දින, කොළඹදීය. එ. පී. ඇල්. අහසසුන්දර, සහකාර ඉඩම් කොමසාරිස්.

දීමට අදහස් කරන ඉඩමවල විස්තර

ඉ.අ.ගේ. අංකය	සිතියමේ අංකය හා ගම	කැබැල්ල	බලපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම් කරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
ඇල්.ආර්.ඒ./ඒ.පී.ඇල්. 785 ...	පී.පී.ඒ. 3,580 අකරගම උ.අ.කු.කෝ. (ඒ).	1	ඩබ්ලිව්. මයියා මහත්මිය, ඇම්. සිරිසේන මහතා බාර්, අකරගම, ගල්වෙලපාර, කටාන	0 2 6
එම 4,299 ...	පී.පී.ඒ. 3,697 කොන්දගමමුල්ල උ.අ.කු. කෝ. (බී)	1	ටී. ඒ. දෙන් සලමොන් අප්පුහාමි මයා : කොන්දගමමුල්ල, කටාන	1 2 4
එම 2,462 ...	පී.පී.ඒ. 3,263. ගොඩගෙදර, බටහිර සී.කෝ. (මැ.ප.)	3	නැයිගිය ඩී. ටී. අලගියවන්න මහතාගේ පසුපාවරුමකරු වන ඒ. ඇම්. ඩී. ගිල්බට් අලගියවන්න මහතා, වල්පලවත්ත, නාරන්ගස්පිටිය, කිරිඳිවැල	1 1 36

ඉඩම් පිළිබඳ විවිධ දන්වීම්

අංකය : ඇල්.කේ. 185.

රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ නුවරඑළිය නගර සීමාව තුළ කලුකැලේ නම් ගමේ පිහිටි අංක ඒ. 216 දරණ මූලික පිඹුරයේ රූඩ් 1 පර්චස් 02.2කින් යුත් ප්‍රමාණ ඇති අංක 25 දරණ බිම් කැබැල්ල දීර්ඝ කාලීන බද්දට දෙන ලෙස කලුකැලේ පදිංචි හතියා හමිඩ් සහ සාහුල් මොහමමඩ් ඉබ්‍රාහිම් මහතන් ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දන්වමි.

2. මේ ඉඩම අංක පී.ඒ.පී. 144 දරණ බලපත්‍රයක් යටතේ 1936 සිට ඉල්ලුම්කරුවන්ගේ මැණියන්වූ මියගිය හමිඩ් මහත්මියගේ නමින් බද්දට දෙන ලදී. ඉල්ලුම්කරුවන් විසින් මෙකී ඉඩම් දියුණුකර නිවාසය පිණිස පවිඳු ගොඩනැගිල්ලක් සාද කිබේ. දැනට දී නිබන් බලපත්‍රය අනුව බුක්කියට සවි නැති නියා ආණ්ඩුවේ නියමිත කෝන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත්කර මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ.

- (අ) කාලය : 1958.1.1 සිට අවුරුදු 99යි ;
- (ඉ) බද්ද : අවුරුද්දකට රු. 21.50යි. මෙම බද්ද 30 අවුරුද්දකට වරක් සංශෝධනය කරනු ලැබේ. මෙසේ සංශෝධනය කරන බද්ද ඊට පෙර 30 අවුරුදු කාලසීමාවෙහි තිබූ බද්දට වඩා සියයට 50කට වැඩි නොවිය යුතුයි ;
- (උ) බදුකරුවන් පදිංචියට හැර වෙන කටයුත්තකට මෙම ඉඩම පාවිච්චි යට නොගත යුතුයි.
- 3. මෙහි පහත සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි.

ටී. කේ. ආර්. අසරජපා,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1958 අගෝස්තු මස 15 වැනි දින,
ඉඩම් කොමසාරිස් තැනගේ කාර්යාලය,
කොළඹ.

විශේෂ නිවේදනයයි

1958 අගෝස්තු 28 වැනි බ්‍රහස්පතින්දා ආණ්ඩුවේ නිවාඩු දිනයක් වන බැවින්, 1958 අගෝස්තු 29 වැනි දින නිකුත්කරනු ලබන ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයෙහි පළකිරීම සඳහා ඵලත සියළුම දන්වීම් සහ නිවේදන, 1958 අගෝස්තු 25 වැනි සඳුදා පස්වරු 4 ට ප්‍රථම ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව කාගේත් දනගැනීම සඳහා මෙයින් නිවේදනය කරමි.

1958 අගෝස්තු 12 වැනි දින,
ආණ්ඩුවේ මුද්‍රණාලය, කොළඹ.

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති.

லேவானிடிவே டீசுவி பிழை

இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை

අංක 11,473 — 1958 අගෝස්තු 15 දා දින 15.8.1958

11,473 ம் இலக்கம் — 1958 ம் ஆண்டு ஆவணி மாதம் 15 ந் திகதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி III—காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,280 (திரிகோணமலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேரந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1958 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிந்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1958 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 23 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ராஜா கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

கீழ் மாகாணம் திரிகோணமலை மாவட்டத்திலிருக்கும் எட்டுக்குளம் பற்றின் உள்ள திரியை (ஓர் பாகம்) என்னும் கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டு: இக்காணித்துண்டு பின்வரும் எல்லைக்குள் இருக்கின்றது:—

வடக்கு: யான்ஓயாவின் ஓர் பாகம் (தேசவிவரண பிரதமபடம் இல. 12 இன் எல்லையும், புல்லமோடையின் ஓர் பகுதியாகிய கிராமப்பட இல. 30 இன் எல்லையும்);

கிழக்கு: திரியை கிராமத்தின் பகுதியாகிய கிராமப்பட இலக்கம் 31 ன் கிராம எல்லை. புலக்குட்டி அருவின் ஓர் பாகம் (திரியை கிராமத்தின் பகுதியான கிராமப்பட இல. 31 ன் கிராம எல்லை);

தெற்கு: புலக்குட்டி அருவின் ஓர் பாகம் (திரியை கிராமத்தின் பகுதியான கிராமப்பட இல. 31 ன் கிராம எல்லை). திரியை கிராமத்தின் ஓர் பாகத்தின் எல்லை;

மேற்கு: திரியை கிராமத்தின் ஓர் பாகத்தின் எல்லை. யான் ஓயாவின் ஓர் பாகம் (தேசவிவரண பிரதமபடம் 12 வரையறை எல்லை)

தேச விவரண பிரதமபடம் இல. 13

மாணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.
1	கறுப்பிற்றிகண்டல், புளியடிக்கண்டல், வேடன் குளத்துக்கண்டல், நீலபனிக்கண்டலும் ஆதிக் காரும்	ஏ. ஸா. ப.
4413 3 0
	மொத்தம்	..4413 3 0

(திரிகோணமலை நி. உ. 1—1958)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,281 (திரிகோணமலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேரந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1958 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிந்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1958 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 23 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ராஜா கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென்ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

கிழக்கு மாகாணம் திரிகோணமலைப் பிரிவைச் சேர்ந்த எட்டுக்குளம் பத்துவிலுள்ள பன்குளம் (ஓர் பாகம்) கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன:—

வடக்கு: பன்குளம் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை;

பகுதி III—காணிகள்—இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை—1958 ம் (ஸ்ரீ) ஆவணி 15 ந் வ.

கீழ்க்கு: பன்னாள் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை, அருவி (பன்னாள் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை), பன்னாள் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை;

தெற்கு: -தம்பலகாமம் பத்துவின் எல்லை;

மேற்கு: பன்னாள் ஆற்றின் ஓர் பாகம் (கம்பக்கோட்டை கிராமத்தின் எல்லை).

காணித் துண்டு.	தேசவிவரண பிரதமப்படம் இலக்கம் 14	காணியின் பெயர்.	விசாலம்.
			ஏ. ரூ. ப.
1	பன்னாள்மகலே 4654 0 0
2	ஷே 3177 2 0
பிரதமப்படத்தின் உட்பாகம் 1			
4	—பிரங்க வேலைப்பகுதித்தெரு 2 3 38
9½	பன்னாள்மகலே 0 0 14
10	ஷே 0 0 22
10½	ஷே (தெருவுடன் சேமிப்பு) 0 0 7
பிரதமப்படத்தின் உட்பாகம் 2			
18	பன்மெதவாச்சியக்கெலே (குளக்கட்டுடன் சேமிப்பு) 7 0 17
19	ஷே 2 3 9
20	ஷே 2 3 17
21	ஷே (வயல் வாய்க்கால் சேமிப்பு) 0 2 38
22	ஷே (ஷே) 1 1 25
23	பன்மெதவாச்சியக்கும்புற 20 0 24
24	ஷே 26 0 2
25	பன்மெதவாச்சியக்கெலே (பன்ஓயாவுடன் சேமிப்பு) 4 1 3
26	ஷே (வடிகட்டுவாய்க்காலும் சேமிப்பும்) 1 3 30
27	பன்மெதவாச்சியக்கும்புற 20 2 28
28	பன்மெதவாச்சியக்கெலே (வயல் வாய்க்கால், தெருவும் சேமிப்பும்) 2 3 1
29	ஷே 3 1 9
30	பன்மெதவாச்சியக்கும்புற 37 2 24
31	பன்மெதவாச்சியக்கெலே (அருவியுடன் சேமிப்பு) 1 0 32
32	ஷே (வடிகட்டுவாய்க்காலுடன் சேமிப்பு) 0 1 32
33	ஷே (பிரங்க வேலைப் பகுதி தெருவுடன் சேமிப்பு) 1 1 32
பிரதமப்படத்தின் உட்பாகம் 3			
34	பன்னாள்மகலே, பன்னாள்வெளி 2 0 11
	மொத்தம் 7971 2 15

(திரிகோணமலை நி. உ. 2—1958)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,282 (திரிகோணமலை)

இதனோடானத்திற்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1958 ம் (ஸ்ரீ) (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும், அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1958 ம் (ஸ்ரீ) (மே) வைகாசி மாதம் 23 ந் தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ராஜா கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென்ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பலகைகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக்குள் எவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை.

அட்டவணை

கீழ்க்கு மாகாணம், திரிகோணமலைப் பகுதியைச்சேர்ந்த கட்டுக்குளம் பற்றிலுள்ள திரியையின் ஓர் பாகம் கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள். இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன:—

வடக்கு: யான் ஓயாவின் ஓர் பாகம் (புல்லோட்டை ஓர் பாகத்தின் கிராம எல்லை), திரியை ஓர் பாகத்தின் கிராம எல்லை;

கீழ்க்கு: திரியை ஓர் பாகத்தின் கிராம எல்லை;

தெற்கு: திரியை ஓர் பாகத்தின் கிராம எல்லை;

மேற்கு: தேச விவரண பிரதமப்பட இலக்கம் 13 ன் எல்லை.

காணித் துண்டு.	இலங்கை யளவைக் கிராமப்பட இலக்கம் 31	காணியின் பெயர்.	விசாலம்.
			ஏ. ரூ. ப.
1	யான்ஓயா (அருவி) (அரைவாசி விசாலம்) 31 3 5
2	கிறு காடு 2 3 22
3	கிறு காடு 7 3 7
4	—தெருவும் சேமிப்பும் 3 1 32
5	—கற்பார் 4 1 33
6	ஆதிக்காடு 279 3 39
7	மணுவேல்வயல் 3 0 14
10	—தெருவும் சேமிப்பும், கரைப் பாதையை உடையது 5 3 15.9
12	ஆதிக்காடு 15 1 5
14	—வண்டிப் பாதை 0 1 10
15	—கற்பாறை 1 3 33
17	திடல்வயல்மலை (கற்பார்) 3 1 23
18	கந்தப்பன் வயல் கரச்சி 22 3 5
19	புலிக்குட்டி-ஆறு (அருவி) 11 1 37
20	—கற்பாறை 0 3 2
21	—கற்பாறை 30 0 19
23	கிறுகாடு (பாதைக்கான சேமிப்பு) 0 0 20
24	—பாதையும் சேமிப்பும் 0 1 15
25	—பாதை வழி 0 1 30
26	நீராவிக்கண்டல் வயல் 3 2 12
28	ஆதிக்காடு 5 2 22
29	—பாதையும் சேமிப்பும் 0 0 23
31	—கற்பாறை 17 0 33
32	—நீர்குழி 0 0 26
33	—நீர்குழி 0 0 22
34	கந்தப்பன்மலை (கற்பார்) 1 0 9
35	கந்தப்பன்வயல்காடு, வெடய்கண்டல் 132 0 18
36	கதிரி தம்பிகண்டல் 2 2 15
37	—புழநிலம் (தெருவுக்கான சேமிப்பு) 1 0 36
39	புளியடிக்கண்டல்மலை (கற்பாறை) 10 2 33
40	புளியடிக்கண்டல்மலை (நீர்குழி) 0 0 32
42	வேளான்றானத்துமலை (கற்பாறை) 9 1 33
43	புளியடிப்புதுவயல் 4 0 13

மொத்தம் .. 614 2 13.9

(திரிகோணமலை நி. உ. 3—1958)

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சார்லஸ் பெசிவல் டி. சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1958 ம் ஆண்டு ஜூன் 26 ந் உ.

சி. பி. டி. சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசன்டுவின் இலக்கம் : LD/C/5.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J 57/58 L/399 (VX).

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், பிரிவு அதிகாரியின் பகுதி உட்பலாத்த, கிராம அதிகாரியின் பகுதி கிராம உள்ள, கல்பாயா, அலுகொள்ள கிராமங்களிலுள்ள லென்டன் இல் அப்பர் தேர்ட்டத்தில் ஏறக்குறைய ஏ. 45 ரூ. 2 பே. 11 விசாலமுள்ள காணி பாகம். இதன் எல்லைகள் :—

வடக்கு : அலுகொள்ள எல், கெ. சிதம்பரம் செட்டியார் உரிமை கூறும் லென்டன் இல் “பி” தோட்டம். கிழக்கு : கெ. சிதம்பரம் செட்டியார் உரிமைகூறும் லென்டன் இல் “பி” தோட்டம், பி. டபுளியு. டி. ரோட். எஸ். வி. அடம்மால் உரிமைகூறும் லென்டன் இல் அப்பர் தோட்டம். தெற்கு : போடாவே ஓய. மேற்கு : காடிவா உரிமை கூறும் பாலவத்த, பி. டபுளியு. டி. ரோட், டி. எல். ரனசிங்க உரிமை கூறும் லென்டன் இல் அப்பர் தோட்டம்.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தச்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சார்லஸ் பெசிவல் டி. சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சி. பி. டி. சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1958 ம் ஆண்டு ஜூன் 16 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசன்டுவின் இலக்கம் :
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J. 57/58 AF 74.

காணியின் விபரம்

றுவரெலியா டிஸ்திரிக், கொற்றமலைப் பிரிவு அதிகாரியின் பகுதியில் அக்கரப்பத்தனைக் கிராம அதிகாரியின் பிரிவிலுள்ள அக்கரைப்பத்தனைக் கிராமத்தில் உள்ள சந்திரிங்கம் எஸ்ரேற்றில் சுமார் 2,000 சதுர அடி விஸ்தீர்ணமுள்ள ஒரு பரப்பு. எல்லைகள் வருமாறு :

வடக்கு : சந்திரிங்கம் எஸ்ரேற்றே ரோட்டு ; கிழக்கு : தேயிலை நூற்றங்கால் (எஸ்ரேற்றிற்குச் சொந்தமான நிலம்) ; தெற்கு : (முடிக்குரிய) ; தேர்தற் தோட்டமும் இதே நிலத்தின் (றெட்கம் துண்டு எனப்படும்) எஞ்சிய பகுதியும் ; மேற்கு : இதே நிலத்தின் எஞ்சிய பகுதி(றெட்கம் துண்டு).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சார்லஸ் பெசிவல் டி. சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1958 ம் ஆண்டு ஜூன் 9 ந் திகதி.

(கைசாத்திடப்பட்டது ஆங்கிலத்தில்)

சி. பி. டி. சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசன்டுவின் இலக்கம் : LA/120
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/57 L 142 (VX).

காணியின் விபரம்

பதுளை மாவட்டம், உடுக்கித்தை இ.வ.ப. கம்பகா கோற்றை, வவேகம் கிராமத்திலுள்ள பிரிவு, கற்கொட்டுவ கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் குடமெல்சலந்தேயாய என்று அழைக்கப்படும் இரூ துண்டுக் காணிகள் ஏறக்குறைய 31 ஏ. 1 ரூ. 05 பேர். விஸ்தீர்ணம் கொண்டது. இ.கி.ப. 416—துண்டுகள் 30Q, 30C). எல்லைகள் :—

வடக்கு : டொட்டப்பொள கந்துறை (இ.கி.ப. 416 துண்டு 14)யும், குடமெல்சல சேனையும் (இ.கி.ப. 416 துண்டு 13) ; கிழக்கு : வாய்க்கால் (இ.கி.ப. 416—துண்டு 12)யும், குடமெல்சலகெனியாய, பெதருவேசேனை, பெதருவேவத்தை, குடமெல்சலவேசேனாய, குடமெல்சலவேவத்தை குடமெல்சலவேசேனை என்று அழைக்கப்படும் காணிகளும் (இ.கி.ப. 416—துண்டுகள் 30A, 15, 17, 30B, 29, 26, 25) ; தெற்கு : கிராமச்சபை பாதையும் (இ.கி.ப. 416—துண்டு 69) குடமெல்சலந்தேயாய (இ.கி.ப. 416 துண்டு 30D) குடமெல்சலவேசேனாய (T.P. 6307) என்று அழைக்கப்படும் காணிகள் ; மேற்கு : தெப்புகந்துறையும்புற என்று அழைக்கப்படும் காணி (இ.கி.ப. 416 துண்டு 37)யும் வவேகம்—மல்பனை கிராமச்சங்க பாதை (இ.கி.ப. 416 துண்டு 38).

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சான்ஸ் பேசிவல் சில்வா டி. ஆசிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1958 ம் ஆண்டு ஜூன் 15 ம் 26 ந் உ.

ஐ. பி. டி. சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

டிஸ்திரிக் டிவிஷனின் இலக்கம் : எல். எச்./46.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : ஜே. 57/58 எல். 269 (எஃஈ).

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக், கல்பொடிகொடகோறனை, துணுக்கேவல வசம், துணுக்கேவல கிராமத்திலுள்ள ரேஸயித்தோட்டம் (கேகேலாவெறவெ ஹெனியாய) என்னும் காணியில் 28 ஏக்கர் விசாலமுடைய ஒரு பிரிக்கப்பட்ட பகுதி. எல்லைகள் :

வடக்கு : கிராமச்சங்கப்பாலை, அறக்கல் எல். பி. டி. ஜேம்ஸ் மற்றவர்களும் உரிமைகொள்ளும் பரிகேலேஹேனையும் கலப்பல்லேஹேனையும். கிழக்கு : ஆர். டி. சரணுவும் மற்றவர்களும் உரிமைகொள்ளும் காணிகளும் கடுறுகொல்லேஹேன என்னும் காணியும். தெற்கு : டபிள்யூ. டி. அபேசிஹாவும் மற்றவர்களும் உரிமைகொள்ளும் மீஹகாமுக்கலான, போகமுலேஹேன என்னும் காணிகள். மேற்கு : கலகவெஹேன என்னும் காணியும் டபிள்யூ. டி. சிறியவும் மற்றவர்களும் உரிமைகொள்ளும் காணிகள்.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சான்ஸ் பேசிவல் டி. சில்வா ஆசிய நான் இத்தால் பிரகடனம் அசய்கின்றேன்.

கொழும்பு,
1958 ம் ஆண்டு ஜூன் 15 ம் 31 ந் உ.

ஐ. பி. டி. சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

டிஸ்திரிக் டிவிஷனின் இலக்கம் : எல். எச்./12.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : ஜே. 57/எல். 144 (எஃஈ).

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக், பெலிகல் கோறனை, ஹத்தொகொடவசம், ஹத்தொகொட கிராமத்தில் (பிட்டேஸ்கார் தோட்டத்தின் பகுதியில்) கொறகஹா கொல்ல பின்னகொல்ல என்னும் காணியில் 15 ஏக்கர் விசாலமுடைய ஒரு பகுதி. எல்லைகள் :

வடக்கு : ஜி. ஹமாஸிஸ்ஸ உரிமைகொள்ளும் முத்தேஹேன, ஜி. பொடியாவும் மற்றவர்களும் உரிமைகொள்ளும் கொடகஹா கொல்ல பி. சிரிபிள்ளையும் மற்றவர்களும் உரிமைகொள்ளும் கொன்னகஹாவத்த. கிழக்கு : அத்தப்பத்து உரிமைகொள்ளும் பின்னகொல்ல என்னும் காணி. தெற்கு : பிட்டேஸ்கார் தோட்டம் உரிமைகொள்ளும் சிரித்திகல் என்னும் காணி. மேற்கு : பிட்டேஸ்கார் தோட்டம் கல்லந்தையும்.

இல : 3/40/43-J 55 L 493 (VE).

திருத்தம்

1957 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ந் திகதி 11,219 ம் இலக்க இலங்கை அரசாங்க "கெசெட்" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்கீழ் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரியவர்களால் 1957 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந் திகதி J 55 L 493 (VE) ம் இலக்கமுடன் செய்யப்பட்டதுமான பிரகடனத்தின் காணியின் விபர அட்டவணியில், 2 ம் வரியில் "புரிஜ்ஜல்" என்ற சொல்லை அகற்றி "வரக்காமுர்" என்ற சொல்லை அமைக்கவும்.

குறிப்பு இலக்கம். J 56 LG 342.

1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ம் திகதியையுடைய 10,995 ம் இலக்க, இலங்கை அரசாங்க கசற் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் பிரகடனத்தில் குறிக்கப்பட்ட 1 ம் 2 ம் காணிகளின் வடக்கு, தெற்கு எல்லைகளுக்குப் பதிலாக பின்வரும் எல்லைகளைப் போடவும்.

- 1 ம் காணி—வடக்கு: இக்காணியின் மிகுதிப்பங்கு, தெற்கு: கெ. யோகம்மாவுக்குடைய பார்த்தேட்டில் 193 ம் வரிமதிப்பு இலக்கத்தையுடைய காணி.
- 2 ம் காணி—வடக்கு: இக்காணியின் மிகுதிப்பங்கு, தெற்கு: கதிர்காமர் தோட்டில் 88/1, 88/2, 92 ம் வரிமதிப்பு இலக்கத்தையுடைய காணி.

இல. 242/J 56 L 341.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

பகுதி III—காணிகள—இலக்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை—1958 ம் ளுலு ஆவணியர் 15 ந் வ.

எடுத்துக்கொள்ளலிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பபடம் A. 4,160. கிராமம்—தாமிற்ற

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ளு. ப.
1 மொறகலுரும்புற ..	அணை, கல்லால் கட்டப்பட்ட அணிக்கட்ட, வாய்க்கால் உள்ள நெல்வயல்	பியரின்கே டேவிட் பெரேரா, டெல்வகுற, படல்கம	0 0 31.1
2 கொடகும்புற, தெல்வல..	அணையுள்ள நெல்வயல்	ஹேனாயக ஆராச்சிகே எப்பிரஹாம் பெரேரா, டெல்வகுற, படல் யாயகெல	0 0 5.4
3 கொடகும்புற ..	அணையும் கல்லால் கட்டப்பட்டுள்ள அணிக்கட்டுள்ள நெல் வயல்	வெதப்பல்லி-ஆராச்சிகே யஸ்வவதி, வெண்டவத்த, டெற்றி யான்கள	0 0 20.9
4 கொலயின்கும்புற ..	அணையுள்ள நெல் வயல்	எச். ஸ்ரீவத்தன அபயசிங்ஹி, டெல்வகுற, படல்கம	0 0 6
5 கொலயின்கும்புற ..	அணையும், கல்லால் கட்டப்பட்டுள்ள நெல்வயல்	ஜெயசேகர முதலிகே ஜேம்ஸ் திஸ்ஸேரா, தாமிற்ற, ளேனகஹ..	0 0 25.8
6 கஹற்றகஹவிறற்கும்புற..	அணையும் கல்லால் கட்டப்பட்டுள்ள அணிக்கட்டும்	ஜெயசேகர முதலிகே மர்த்தேலில் திசேரா, வக்குறுவெல பாடசாலே, வெல்லபெல, கோனவில்ல	0 0 26.8
மொத்தம் ..			0 2 36

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்முலமாக 1958 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ந் திகதி, காலை 9.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்நதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1958 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1958 ம் ளுலு ஓகஸ்தர் 9 ந் வ.

வி. ராமநாதன்,
கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு.

இல. Q B 287/J57 E 385.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளலிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பபடம் A. 4,207. கிராமம்—ஹன்வலஇஹல

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. ளு. ப.
1 முஹாந்திரம் வளவுவத்த	30-40 வருஷஞ்சென்ற 153 தென்னைகள், 3-5 வருஷஞ்சென்ற 424 தென்னங் கன்றுகள், 15-25 வருஷஞ்சென்ற 2 மாமரம், 3-5 வருஷஞ்சென்ற 8 டொம்பமரங்கள், 10-20 வருஷஞ்சென்ற 2 பெலிமரங்கள், 4-10 வருஷஞ்சென்ற 4 பலாமரங்கள், 4-10 வருஷஞ்சென்ற 10 எலுமிச்சைமரங்கள், 5-10 வருஷஞ்சென்ற 2 தோடைமரங்கள், 8-10 வருஷஞ்சென்ற 1 கொற்றபுணம், ஓலையால் வேயப்பட்ட நிரந்தரமற்ற 1 வீடு, நிரந்தரமான ஓடு போடப்பட்ட ஒரு வீடு, ஓலையால் வேயப்பட்ட 2 நிரந்தரமற்ற ஓடு போடப்பட்ட 1 நிரந்தரமான கற்கூசம், கற்களால் கட்டப்பட்ட 1 கிணறுமுள்ள தென்னந் தோட்டம்	கௌரவ ஸ்ரீமதி வி. விஜய வர்தன, இல. 37/3 புல் லஸ் லேன், கொழும்பு 7.	7 2 11.3

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்முலமாக 1958 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ந் திகதி, காலை 10 மணிக்கு, கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்நதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1958 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1958 ம் ளுலு ஓகஸ்தர் 9 ந் வ.

வி. ராமநாதன்,
கூட்டு உதவி அட்சாட்சி ஏசண்டு.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளலிருக்கும் காணியின் விபரம் :—

கண்டி மாவட்டம் பிரிவு அதிகாரியின் பகுதி உட்பலாத்த, கந்துகாரபால கோராணை, சும்பல்லுலுவெல கிராமத்தினுள்ள 11 ஏ. 0 ளு. 39 புர்தள் விசாலமுள்ள அட்டுவேவத்த தெகல்பித்திய என்னும் காணி, ஆரம்பபட இல, ஏ, 2,517ல் துண்டு 1 என அளந்து விபரிக்கப்பட்டுள்ளது;

பகுதி III—காணிகள்—இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை—1958 ம் ஆகஸ்ட் 15 ந் உ.

உரிமை கூறுபவர்கள் :—

எம். எல். எச். மீராஸெப்பே, 68/8 யிலவத்தூர், கம்பளை அவர்களின் உரிமைகாரர்கள் : எம். எல். ஏ. ஆமீட் 80 யிலவத்தூர் கம்பளை ; எம். எல். எம். ஜலனெய்டின், 68/8 யிலவத்தூர், கம்பளை ; எம். எல். எம். ரசீட், சிங்க மெஷின் கம்பெனி, வெல்லவத்த ; எம். எல். எம். மஸ்ஹூட், சிங்க மெஷின் கம்பெனி, மரதான ; செய்ன்ட் உம்மா, 80 யிலவத்தூர், கம்பளை ; ரொன்அனத் உம்மா, 19/3 யிலவத்தூர், கம்பளை ; அசினுஉம்மா, 76/2 யிலவத்தூர், கம்பளை ; மஜீடாஉம்மா, 80 யிலவத்தூர், கம்பளை ; எம். எல். எச். அபீப், 68/19 யிலவத்தூர், கம்பளை ; எம். எல். அப்துல் அமீட், 52 யிலவத்தூர், கம்பளை ; காலஞ் சென்ற எம். எல். எச். ஆமோடா லெப்பே, 23 யிலவத்தூர், கம்பளை ; அவர்களின் உரிமைகாரர்கள்:—மீவீஸ் யினுஉன் 199 திருகோணமலை வீதி மாத்தளை ; ஏ. எல். மூசின் 23 யிலவத்தூர் கம்பளை ; ஏ. எல். எம். நசீம் யிலவத்தூர், கம்பளை ; ஏ. எல். எம். சாபி, 23 யிலவத்தூர், கம்பளை ; பௌசல் நியா ஆமத், யிலவத்தூர், கம்பளை ; ஏ. எல். எம். யிசாம், யிலவத்தூர், கம்பளை ; எம். எல். எச். யில்மலை அட்டுவேவத்த நாரன்விட்ட, கம்பளை ; எம். எல். எச். உமோ லெப்பே, செய்கோன் ; எம். எல். எச். அபுசாவி, 68/19 யிலவத்தூர், கம்பளை ; எம். எல். எச். பதார்தீன், 68/19 யிலவத்தூர், கம்பளை ; சஉரான பீப், 68/19 யிலவத்தூர், கம்பளை, ஆசியா உம்மா, உருதுவர பகுதி.

கேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1958 ம் ஆகஸ்ட் 15 ந் தேதி காலை 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத்தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காணியின் உரிமையை ஒப்புவிக்கும், உறுதிகளையும், தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத்தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்கவேண்டும்.

கண்டி கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் 7 ந் உ.

ஈ. எம். டி. விக்ரமசிங்க,
மாவட்ட உதவி அரசாட்சி ஏசண்டு.

இல. LD. 5037.

1954 ம் ஆகஸ்ட் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆகஸ்ட் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆகஸ்ட் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆகஸ்ட் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கண்டி மாவட்டம், பாடும்பர பிரிவு அதிகாரியின் பகுதி, உ. கம்பஹ கோராண், நத்தரம்பொத கிராமத்தில் யக்வத்தே அச்சுவத்தும் என்ற காணியும் பன்சலேவத்த அல்லது அரண்கலவத்த என்ற காணியும் 15 ஏ, 0 றா, 36 பே. விசாலமான இக்காணியை அளந்து பி. பி. இ. A. 2,530 ல் 1, 2, 3 ம் ஊண்டாக விபரிக்கப்பட்டுள்ளது. நிவ வேவள்ள எஸ்டேட், குன்னேபாளையினும் வாழ் எச். பெரியசாமி உரிமை கோருகிறார்.

கேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1958 ம் ஆகஸ்ட் 15 ந் தேதி காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காணியின் உரிமையை ஒப்புவிக்கும், உறுதிகளையும், தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

கண்டி கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் 7 ந் உ.

ஈ. எம். டி. விக்ரமசிங்க,
மாவட்ட உதவி அரசாட்சி ஏசண்டு.

இல. LD. 4964.

1954 ம் ஆகஸ்ட் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆகஸ்ட் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆகஸ்ட் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆகஸ்ட் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கண்டி மாவட்டம், கண்டியும், பாடும்பர பிரிவு அதிகாரியின் பகுதி, தெற்கு கந்தஹ கோராண், நுகலியத்த கிராமத்தில் 2 ஏ, 0 றா, 38 பே. விசாலமான கொடிக்கம்பெறேன என்ற காணி, தலாது ஓயா, நுகலியத்தையில் இருக்கும் திருவாளர்களான டி. பி. விஜேசிங்க, எல். பி. விஜேசிங்க, ஏ. பி. எச். விக்ரமசிங்க, ஏ. எம். முத்து பண்டா, ஏ. எம். உக்கு பண்டா, ஏ. எம். முதியான்சே ஆகியவர்கள் உரிமை கோரும் இக்காணியை அளந்து பிரதமப்பட இலக்கம் A. 2,527 ல் 1 ம் ஊண்டாக விபரிக்கப்பட்டுள்ளது.

கேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1958 ம் ஆகஸ்ட் 15 ந் தேதி காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காணியின் உரிமையை ஒப்புவிக்கும், உறுதிகளையும், தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

கண்டி கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் 7 ந் உ.

ஈ. எம். டி. விக்ரமசிங்க,
மாவட்ட உதவி அரசாட்சி ஏசண்டு.

இல. LD. 4942.

1954 ம் ஆகஸ்ட் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆகஸ்ட் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆகஸ்ட் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆகஸ்ட் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

பகுதி III—காணிகள்—இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை—1958 ம் ஆகஸ்ட் 15 ந் உ.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மத்தியமாகாணம், கண்டி மாவட்டம், கந்துகாரஹல கோரணை, புச்செல்லாவை பட்டினசபை எல்லைக்குள் அடுகொளதென்ன என்ற 8 ம் இலக்க வட்டாரத்தில் 516 ம் வரி இலக்கத்தைக் கொண்ட 3 றூட். 10 பேர்சல் விசாலமான ரொத்தச்செல்தோட்டத்தில் ஒரு பாகம். வடகொடைமெடும்புரையில் “த ஈச்டெர்ன் புரோடுய்ஸ் அன்ட் எச்டேட்ஸ் கொம்பெனி லிமிடெட்” உரிமை கோரும் இக்காணியை அளந்து பி. ப. இ. 2,516 ல் 1 ம் துண்டாக விபரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1958 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ந் தேதி காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத்தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

கண்டிக் கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் 11 ந் உ.

ஈ. எம். டி. விகிரமசிங்க,
மாண்புமிகு உதவி அரசாட்சி எசண்டர்.

இல. L D 1310.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

நுவரேலியா டிஸ்திரிக், கொத்தலைப் பிரிவு அதிகாரியின் பகுதியில் டிம்புல கோரணையிலுள்ள தலவாக்கொல்லப் பகுதியிலுள்ள நிலத்தில் கீழ்ச் சொல்லப்பட்ட பரப்பு P. P. A. 2,389 ம் படத்தில் துண்டு 1 எனக்குறிப்பிடப்பட்டது.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கோருபவர் பெயர்	விசாலம்
1	வல்லஹ் எஸ்ரேற்	.. பத்தலை	.. த சிலோன் ஈ பி. மான்ரேஷன்ஸ் கம்பெனி லிமிடெட், எசண்டுகள் : கலஹ் எஸ்ரேற் கம்பெனி லிமிடெட், கொழும்பு	1 2 11'8

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1958 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ந் தேதி காலை 10 மணிக்கு நுவரேலியாக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1958 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நுவரேலியாக் கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் 6 ந் உ.

திஸை தேவேந்திர,
டிஸ்திரிக் நில அதிகாரி.

இலக்கம் : I.A/A 38.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—கெபெல்லகந்த எல். டி. ஓ. வுக்குபோகும்பாதை.

1956 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ந் தேதி 10,984 ம் இலக்க அரசாங்க “கசற்”நிலப் பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ந் திகதிய J/LLD/312/53 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ, நில, நில அபிவிருத்தி மந்திரியவர்கள் தீர்மானித்தபடி.

வாங்கும் காணியின் விபரம் : D.R.O. வின் பகுதிப் பெந்தொடவல்லவிடிகோறலை. கிராமம் : வியன்டுவ, எலக்காக. கிராமத்தலைவர் பகுதி : ஹபுறுகல, தொடகனத்த. படம் : P. P. A. 1,677.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	விசாலம்
1.	கெபெல்லகந்தவட்ட	.. 18 றப்பர் கொண்ட றப்பர் தோட்டம் ..	0. 0. 15'7
2.	கிளகஹ் உடுமுல்லவல	.. நெல்வயல் ..	0. 0. 04'0
3.	கிளகஹ் உடுமுல்ல கலே	.. 83 றப்பர் கொண்ட றப்பர் தோட்டம் ..	0. 0. 24'9
4.	கொடுவட்டகலே	.. 1 பலா, 1 கச்சு, 17 வாழை பந்துறை, 2 கறுவா பந்துறை கொண்ட தோட்டம்	0. 0. 11'3

மேற்குறித்த வாட உரிமையை எடுக்கப்படும் காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1958 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ந் தேதி காலை 10 மணிக்கு பெந்தொட இ. பெ. உ. கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ந் தேதிக்கு முன்னர் மேலே சொல்லப்பட்ட பிரகாரம் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உம்மீடம் இருக்குமாயின் விசாரணையன்று என்முன் கொண்டுவந்து காட்டவேண்டும். பெந்தொட டி. ஆர். ஓ. கந்தோரில் பட நொ. A 1,677 ஐ பார்க்க முடியும்.

காலி கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் 11 ந் உ.

ஜே. ஜே. ஜி அமிர்தநாயகம்,
காலி டிஸ்திரிக் காணி எடுக்கும் உத்தியோகத்தர்.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பலான் :—ஆரம்பப்பட இலக்கம். A. 1,660.

கீழ்க்காணப்படும் காணிகள், மாத்தறைப் பிரிவு வெலிகம் கோரணியில் அருரு கொட என்ற கிராமத்தில் இருக்கின்றன.

ஆண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர்கள்	விசாலம்
1 ..	கொடகெவத்த ..	40 வருடம் சென்ற ஒரு தென்னை மரமும், 40 வருடஞ்சென்ற 1 ஸ்புமரமும், ஒரு ரோட்டின் பாகமும் உள்ள தோட்டம்	ஸூலுதான கொடையில் வசிக்கும் வீ. ஜீ. டி. பெரேரா, திருமதி எம். ரத்னலேகா, வீ. ஜீ. எ. பெரேரா, டபிள்யூ. எம். பெரேரா, வீ. ஜீ. எல். பெரேரா, வீ. ஜீ. வீ. பெரேரா, கம்புருபிடியவில் வசிக்கும் திருமதி. எஸ். ஆர். பினிதிய; வலஸ் கீலையில் வசிக்கும் திருமதி டி. ஏ. என். பமுனு லிங்கு, ஸூலுதான கொடையில் வசிக்கும் வீ. ஜீ. என். பெரேரா, கே. பீ. டபிள்யூ. ஜயதிலக, காலியில்வசிக்கும் திருமதி. டபிள்யூ. ஜீ. ரத்னபால, ஸூலுதான கொடையில் வசிக்கும் செல்லி, டபிள்யூ. ஜீ. ஏ. பெரேரா, திக்வேல்ல பழைமையில் வசிக்கும் டொன் கரோலின் அபேவர்தன, திருமதி. டொன் கர்லினா அபேவர்தன, திருமதி டொன் கிளி ஆரா அபேவர்தன, திருமதி டொனலியினி அபேவர்தன, அருருகொடையில் வசிக்கும் டொன் ஸல்மன் ஸமரலிங்கு, திருமதி. பீ. ஸமரலிங்கு; மலிதுவையில் வசிக்கும் டொன் மதேஸ் ஸமரலிங்கு, யக்கலமுள்ள, கரகொடையில் வசிக்கும் திருமதி டி. ஸமரலிங்கு, கண்டி. மார்கெட், இல : 36 ல் வசிக்கும் டொன் கரோலின் ஸமரலிங்கு, அருருகொடையில் வசிக்கும் கே. ஏ. டேவிட்.	எ. ஸா. பே. 0. 0. 05.4
2 ..	கொடகெவத்த ..	40 வருடஞ்சென்ற 1 தென்னை மரமும், 2 வருடஞ்சென்ற 1 தென்னை மரமும் உள்ள தோட்டம்	ஷெ	.. 0 0 13.9
3 ..	கொடகெவத்த ..	30-40 வருடஞ்சென்ற 72 தென்னை மரங்களும் 10-15 வருடஞ்சென்ற 3 தென்னை மரங்களும், 2 வருடஞ்சென்ற 9 தென்னை மரங்களும், 30-40 வருடஞ்சென்ற 6 பலா மரங்களும், 5 வருடஞ்சென்ற 2 பலா மரங்களும், 20-25 வருடஞ்சென்ற 24 பாக்கு மரங்களும், 20-25 வருடஞ்சென்ற 1 ரம்புடன் மரமும், ஒட்டால்மேயப்பட்ட 1 சீமந்து கட்டிடமும், ஒலைக்கூரை போடப்பட்ட ஒரு மண் குடிசை ஒன்றும், ஒரு கொள்கிரீட் மலசல கூடமும் இன்னும் ஒரு பாதையின் பாகமும் உள்ள தோட்டம்	ஷெ	.. 1 2 08.2
4 ..	கொடகெவத்த ..	பக்கிரி டபிள்யூ. எம். பெரேரா, அருருகொட, ஸூலுதான கொட	0 0 38.6
			மொத்தம்	1 3 26.1

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்முலமாக 1958 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ந் திகதி காலை 10 மணிக்கு மாத்தறை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ஈடுத்தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 20 ந் திகதிக்கு முன்னர் மேற்கூறியவாறு தாமதம் கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்துமுலம் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின் ஒப்பமிட்டு எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாத்தறை கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் மீ 9 ந் உ.

எல். என். டி. எல். பண்டாரநாயக,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

இல. L B 2247—J 55 B 20

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பலான் : ஆரம்பப்பட இல : A 1,674.

ஆண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர்	விசாலம்
1 ..	வியனகேலேன ..	30 வருடஞ்சென்ற 7 கறுவா 30 வருடங்கள்க்கு மேலான 20 தென்னை மரங்களும் 1 கிணறும் உள்ளன	ஆர். எவ். விக்ரமரத்ன, “கரீன் ஸயிட்” மாத்தறை; ஈ. வீ. விக்ரமரத்ன, இல. 3, ஸ்படர்ட். டெரல், கொழும்பு	எ. ஸா. பே. 3 1 30.1

பகுதி III — காணிகள் — இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை — 1958 ம் ஆகஸ்ட் மீ 15 ந் உ.

துண்டு இல.	காணியின் பெயர்	காணியின் விபரம்	உறிமை கேட்பவர் பெயர்	விலாசம் எ. றா. ப.
3	வியனகேஹேன	30 வருடங்களுக்கு மேலான 40 தென்னை மரங்களும், 4 வருடஞ்சென்ற 2 தென்னை மரங்களும் உள்ள, தென்னந்தோட்டம்	ஆர். எவ். விக்ரமரத்ன, "கீர்ன் சைட்", மாத் தறை; ஈ. வீ விக்ரமரத்ன, இல. 3, ஸ்டபர்ட் டெரஸ், கொழும்பு.	0 2 04.4
4	வியனகேஹேன	30 வருடங்களுக்கு மேலான 5 மரங்கள் உள்ள தென்னந்தோட்டம்	ஆர். எவ். விக்ரமரத்ன, "கீர்ன் ஸயிட்", மாத் தறை; ஈ. வீ. விக்ரமரத்ன, இல. 3, ஸ்டபர்ட் டெரஸ், கொழும்பு, திறுகொடையில் எச். ரத்னாயகவின் பொறுப்பில் உள்ள எ. ரத்னாக வால் எதிர்க்கப்படும் உரிமை	0 0 08.1
மொத்தம்				4 0 02.6

மேற்கூறிய காணிகள் மாத்தறப்பிரிவு, கங்கப்பொட பத்துவில் திறுகொட என்ற கிராமத்தில் இருக்கின்றன.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1958 ம் ஆகஸ்ட் மீ 15 மாதம் 23 ந் திகதி காலே 10 மணிக்கு மாத்தறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆகஸ்ட் மீ 15 ந் தேதிக்கு முன்னர் மேற்கூறியவாறு தாமத கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்துமூலம் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாத்தறைக் கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் மீ 9 ந் உ.

எல். என். டி. எல். பண்டாரநாயக,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசண்டு.

எல். எ. 1106.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு காரியாதிகாரியின் பிரிவு, பலாலிக் கிராமாதிகாரியின் பிரிவு, பலாலிக் கிராமத்திலுள்ள ஒதிநின்ற காடு என்னும் காணியில் எ. 4, றா. 2, பே. 35.1 பேர்ச் விலாசமுடையதும், விசேஷமாக பிரதம பட இலக்கம் எ. 2,131 ல் 1 ம் துண்டென விபரிக்கப்பட்டுள்ளதமான காணி

காணியின் சொந்தக்காரரின் பெயரும் விலாசமும்

1. வரப்பிரகாசம் மொரிஸ், கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
2. வரப்பிரகாசம் மரியாம்பிள்ளை, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
3. பாவிலு சுவரிமுத்து, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
4. சூசைமுத்து பெண் பார்வதியம்மா, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
5. மத்தியாஸ் எபிரகாம், கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
6. மத்தியாஸ் ஜேமிஸ், கடற்கரை பலாலி, காங்கேசன்துறை
7. கே. செல்லத்துரை பெண் மரியம்மா, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
8. முடியப்பு சாமினாதன், கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
9. வி. முடியப்பு கைம்பெண் மேரிப்பிள்ளை, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
10. எம். சாமினாதன் பெண் டோமனிக்கா, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
11. வைத்தி சுவக்கீன், கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
12. என். பாக்கியனாதன் பெண் அருளம்மா, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
13. வரப்பிரகாசம் கைம்பெண் பிரான்சில்கா, கடற்கரை பலாலி, காங்கேசன்துறை,
14. இ. பி. இராசையா, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்,
15. முடியப்பு சின்னப்பு, மனோலேக்காடு, முல்லைத்தீவு,
16. கே. வி. சுப்பிரமணியம், வசாவிலான்,
17. ஜி. அந்தோனிப்பிள்ளை கைம்பெண் செபெஸ்ரியா, சில்லாலை, பண்டத்தரிப்பு.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1958 ம் ஆகஸ்ட் மீ 19 ந் தேதி காலே 10 மணிக்கு யாழ்ப்பாணக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1958 ம் ஆகஸ்ட் மீ 19 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் கச்சேரி,
1958 ம் ஆகஸ்ட் மீ 7 ந் உ.

ஆ. த. மூர்த்தி,
மாவட்ட உதவி அதிபர், யாழ்ப்பாணம்.

நாளுவித காணி அறிவித்தல்கள்

LK. 185.

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

கல்கெல்லையச் சேர்ந்த திருவாளர்கள் கனில்லா கமிட்டும் சகல முகமெட் இப்பிரகிம் துவரேலியாவிலுள்ள முனிசிப்பல் எல்லைக்குள் 216 ம் படத்தில் 25 ம் துண்டில் 0 ஏக்கர், 1 றாட, 02.2 பேர்ச் நிலத்தை குடியிருக்க குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்.

2. 1936 ம் ஆண்டிலிருந்து இந்நிலம் விண்ணப்பக்காரரின் தாயாருக்கு ஜி. எ. சி. பேமிர் 144 ல் குத்தகையாகக் கொடுபட்டிருக்கிறது. குத்தகையாளர் இதில் ஒரு பெரிய வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். ஆனபடியால் குத்தகையாளருக்கு நீண்ட கால குத்தகையாகக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

(அ) கர்லம் : 1.1.58 ல் இருந்து 99 வருடம்;

(ஆ) வாடகை : ரூபா 21.50 சதம். 30 வருடத்திற்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படும். அப்படிச் செய்யும் பொருட்டு இப்போ இருக்கும் வாடகையிலும் 50 %க்குக் கூடப்படாது;

(இ) குத்தகையாளர் இந்நிலத்தில் குடியிருக்க பாவிக்கலாமென்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கப்படாது.

3. இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் இக்குத்தகை வழங்கக் கூடாதென எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

ஈ. கே. ஆர். அசரப்பா,
காணி அதிபருக்காக.

கொழும்பு,
1958 ம் ஆகஸ்ட் மீ 15 ந் உ.

விளம்பரம்

1958 ம் ஆண்டு ஆவணி (ஓகஸ்ட்) மாதம் 28 ந் திகதி வியாழக்கிழமை அரகாங்க விடுமுறை நாளாக விருப்பதால், 1958 ம் ஆண்டு ஆவணி (ஓகஸ்ட்) மாதம் 29 ந் திகதி வெளிவரவிருக்கும் லைங்கை அரகாங்க வர்த்தமாளப் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவேண்டிய சகல விளம்பரங்களும் அறிவித்தல்களும் 1958 ம் ஆண்டு ஆவணி (ஓகஸ்ட்) மாதம் 25 ந் திகதி திங்கட்கிழமை பி. ப. 4 மணிக்கு முன்னர் அரகாங்க அச்சகத்திற்கு வந்து சேரவேண்டுமென இத்தால் தெரிவிக்கப்படுகின்றது.

பேர்னாட் த கில்வா,
அரகாங்க அச்சகத் தலைவர்.

அரகாங்க அச்சகம்,
கொழும்பு,
1958 ம் லுல் ஆவணி (ஓகஸ்ட்) மீ 12 ந் உ.

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	1117	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1118
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	1132
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	1132
		Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this issue contains List of Applications for Stage Carriage Permits to Ply Omnibus or Hiring Car Services, &c.

Part VI published with this issue contains List of Pharmacists, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,280 (Trincomalee)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 15th day of August, 1958, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of May, 1958.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lot, situated in the village of Tiriyai (part of) in Kaddukkulam Pattu in Trincomalee District in the Eastern Province, which lot falls within the boundaries:—

North: Part of Yan Oya (the boundary limits of Topo P. P. No. 12 and Part of Pulmoddai V. P. 30);

East: The village limit of part of Tiriyai village V. P. 31. Part of Pulakutti Ara (the village limit of part of Tiriyai village V. P. 31);

South: Part of Pulakutti Ara (the village limit of part of Tiriyai village V. P. 31). The boundary limit of part of Tiriyai village;

West: The boundary limit of part of Tiriyai village. Part of Yan Oya (the boundary limit of Topo P. P. 12.)

Topo Preliminary Plan No. 13

Lot No.	Name of Land	Extent A. R. P.
1 ...	Karupitykkandal, Puliadikkandal, Vedankulathukandal, Neelapanikankadu and Athikadu ...	4,413 3 0
	Total ...	4,413 3 0

(Trincomalee S. O. No. 1—1958)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,281 (Trincomalee)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 15th day of August, 1958, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of May, 1958.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots, situated in the village of Pankulam (part of) in Kaddukkulam Pattu in Trincomalee District in Eastern Province, all of which lots fall within the boundaries:—

- North: The village limit of Pankulam (part of);
- East: The village limit of Pankulam (part of), stream (the village limit of Pankulam) (part of), the village limit of Pankulam (part of);
- South: The boundary limit of Tampalakamam Pattu;
- West: Part of Pankulam Aru (the village limit of Kambakkodda).

Topo Preliminary Plan No. 14

Lot No.	Name of Land	Extent A. R. P.
1 ...	Pankulamkele ...	4,654 0 0
2 ...	Pankulamkele ...	3,177 2 0
<i>Inset 1</i>		
4 ...	—P. W. D. road ...	2 3 38
9½ ...	Pankulamwatta ...	0 0 14
10 ...	Pankulamwatta ...	0 0 22
10½ ...	Pankulamwatta (reservation along road) ...	0 0 7
<i>Inset 2</i>		
18 ...	Pan Medawachchiyakele (reservation along tank bund) ...	7 0 17
19 ...	Pan Medawachchiyakele ...	2 3 9
20 ...	Pan Medawachchiyakele ...	2 3 17
21 ...	Pan Medawachchiyakele (field channel and reservation) ...	0 2 38
22 ...	Pan Medawachchiyakele (field channel and reservation) ...	1 1 25
23 ...	Pan Medawachchiya Kumbura ...	20 0 24
24 ...	Pan Medawachchiya Kumbura ...	26 0 2
25 ...	Pan Medawachchiyakele (reservation along Pan Oya) ...	4 1 3
26 ...	Pan Medawachchiyakele (drainage channel and reservation) ...	1 3 30
27 ...	Panmedawachchiyakumbura ...	20 2 28
28 ...	Panmedawachchiyakele (field channel, road and reservation) ...	2 3 1
29 ...	Panmedawachchiyakele ...	3 1 9
30 ...	Panmedawachchiya Kumbura ...	37 2 24
31 ...	Panmedawachchiyakele (reservation along stream) ...	1 0 32
32 ...	Panmedawachchiyakele (reservation along drainage channel) ...	0 1 32
33 ...	Panmedawachchiyakele (reservation along P. W. D. road) ...	1 1 32
<i>Inset 3</i>		
34 ...	Pankulamwatta, Pankulaveli ...	2 0 11
		Total ... 7,971 2 15

(Trincomalee S. O. No. 2—1958)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,282 (Trincomalee)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three

months from the 15th day of August, 1958, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of May, 1958.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots, situated in the village, Part of Tiriyai in Kaddukkulam Pattu, Trincomalee District, Eastern Province, all of which lots fall within the boundaries:—

- North: Part of Yan Oya (the village limit of part of Pulmoddai), the village limit of part of Tiriyai;
- East: The village limit of part of Tiriyai;
- South: The village limit of part of Tiriyai;
- West: The boundary limit of Topo P. P. 13.

Block Survey Village Plan No. 31.

Lot No.	Name of Land	Extent A. R. P.
1 ...	Yan Oya (stream) (half area) ...	31 3 5
2 ...	Low jungle ...	2 3 22
3 ...	Low jungle ...	7 3 7
4 ...	—Road and reservation ...	3 1 32
5 ...	—Rock ...	4 1 33
6 ...	Aathikkadu ...	279 3 39
7 ...	Manuelwayal ...	3 0 14
10 ...	—Road and reservation contains a causeway ...	5 3 15.9
12 ...	Aathikkadu ...	15 1 5
14 ...	—Cart track ...	0 1 10
15 ...	—Rock ...	1 3 33
17 ...	Tidalvayal Malai (rock) ...	3 1 23
18 ...	Kanthappan Wayal Karachchi ...	22 3 5
19 ...	Pulikutti Aru (stream) ...	11 1 37
20 ...	—Rock ...	0 3 2
21 ...	—Rock ...	30 0 19
23 ...	Low jungle (reservation for path) ...	0 0 20
24 ...	—Path and reservation ...	0 1 15
25 ...	—Pathway ...	0 1 30
26 ...	Neeravikkandal Wayal ...	3 2 12
28 ...	Aathikkadu ...	5 2 22
29 ...	—Path and reservation ...	0 0 23
31 ...	—Rock ...	17 0 33
32 ...	—Waterhole ...	0 0 26
33 ...	—Waterhole ...	0 0 22
34 ...	Kandapanmalai (rock) ...	1 0 9
35 ...	Kandeppenvaielkadu, Veddaikkandal ...	132 0 18
36 ...	Kadirithambykandal ...	2 2 15
37 ...	—Wasteland (reservation for road) ...	1 0 36
39 ...	Puliadikandalmalai (rock) ...	10 2 33
40 ...	Puliadikandalmadu (waterhole) ...	0 0 32
42 ...	Velankulathumalai (rock) ...	9 1 33
43 ...	Puliadipputhuwaiyal ...	4 0 13
		Total ... 614 2 13.9

(Trincomalee S. O. No. 3—1958)

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 252 OF 1958

Reference No. LD/E -8/J57/58 T389.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kandy District, or other officer authorized by him	<p>(1) Three allotments of land called Amuneelawatte, totalling in extent about 0 A. 1 R. 11 P., situated in the village of Naranpanawa, Village Headman's Division of Naranpanawa, D. R. O's Division of Pata Dumbara, Kandy District; and bounded as follows:—</p> <p>(i) North by P. W. D. Road; East by P. W. D. Road; South and West by remaining portions of the same land.</p> <p>(ii) North and West by P. W. D. Road; East by remaining portion of the same land; South by remaining portion of the same land and V. C. Road.</p> <p>(iii) North, East and South by P. W. D. Road; West by remaining portion of the same land.</p> <p>(2) A portion, in extent about 05 perches, out of the land called Galyayawatte, situated in the village of Naranpanawa, Village Headman's Division of Naranpanawa, D. R. O's Division of Pata Dumbara, Kandy District; and bounded as follows:—</p> <p>North by remaining portion of the same land; East by land claimed by M. D. N. Bandara; South and West by P. W. D. Road.</p> <p>(3) Two allotments of land called Naidahenatennawatte, totalling in extent about 21 perches, situated in the village of Naranpanawa, Village Headman's Division of Naranpanawa, D. R. O's Division of Pata Dumbara, Kandy District; and bounded as follows:—</p> <p>(i) North by remaining portion of the same land; East and South by P. W. D. Road; West by land claimed by W. M. Kiribanda.</p> <p>(ii) North and East by remaining portions of the same land; South by P. W. D. Road; West by P. W. D. Road and a portion of the land called Naidahenatennawatte.</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 253 OF 1958

Reference No. LL/A. 5585/J/TW/191/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Ratnapura District; or other officer authorized by him	Lots 591, 592, 593, 594 in supplement No. 4 to final village plan 207; lot 395 in supplement No. 3 to final village plan No. 54 and lots 474, 490 and 497 in extract No. 3 to village plan No. 657

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 254 OF 1958

Reference No. LL/A. 5585/J/TW/191/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 26, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Ratnapura District; or other officer authorized by him	Lot 396 in supplement No. 3 to final village plan No. 54 and lot 432 in extract No. 3 to village plan No. 657

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 255 OF 1958

Reference No. LH/A 1026/J57/58 L218.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the

Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Kalutara District, or other officer authorized by him		<p>(1) A portion, in extent about 0 A. 1 R. 20 P., out of the land called Ambalamegekumbura (lot 531 in F. V. P. 112), situated in Pelawatta Village, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows:—</p> <p style="padding-left: 2em;">North and South by the remaining portions of the same land; East by the land called Mahagalagawawatta (lot 528 in F. V. P. 112); West by the Pussewela Ela (lot 532 in F. V. P. 112).</p> <p>(2) A portion, in extent about 0 A. 0 R. 20 P., out of the land called Ambalamegekumbura (lot 533 in F. V. P. 112), situated in Pelawatta Village, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows:—</p> <p style="padding-left: 2em;">North and South by the remaining portions of the same land; East by the Pussewela Ela (lot 532 in F. V. P. 112); West by the road reservation (lot 391 in F. V. P. 112).</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 256 OF 1958

Reference No. LD/1327/J56 L401.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him		<p>Fifteen allotments of land called Bogahamulahena, Daluk Kotuwehena, Ulpathhena, Kuruneboda Wewagawahena, Kurunebodahena, Katukendagahamulahena, Palbokkehena and Kuruneboda Meegahamulahena, totalling in extent about 3A. 2R. 01P., situated in the village of Hapuwela, D. R. O's Division of Uda Hewaheta, Nuwara Eliya District; and bounded as follows:—</p> <p>(1) <i>Bogahamulahena</i>—in extent 0A. 0R. 06P., approximately. North by the land called Daluk Kotuwehena claimed by M. G. Ranhamy; East and South by the remaining portions of the same land; West by the land called Daluk Kotuwehena claimed by M. G. Ranhamy and remaining portion of the same land.</p> <p>(2) <i>Daluk Kotuwehena</i>—in extent 0A. 0R. 16.5P., approximately. North by the remaining portion of the same land and the land called Ulpathhena claimed by K. M. Heen Banda and others; East by the land called Ulpathhena claimed by K. M. Heen Banda and others and the land called Bogahamulahena claimed by M. G. Siyatu; South by the land called Bogahamulahena claimed by M. G. Siyatu; West by the remaining portion of the same land.</p> <p>(3) <i>Ulpathhena</i>—in extent 0A. 1R. 27.5P., approximately. North and West by the remaining portions of the same land; East by a portion of the same land claimed by E. G. Punchi Banda and others and by the remaining portion of the same land; South by the land called Daluk Kotuwehena claimed by M. G. Ranhamy.</p> <p>(4) <i>Ulpathhena</i>—in extent 0A. 0R. 38P., approximately. North and South by the remaining portion of the same land; East by the land called Kuruneboda Wewagawahena claimed by E. G. Heen Banda; West by a portion of the same land claimed by K. M. Heen Banda and others.</p> <p>(5) <i>Kuruneboda Wewagawahena</i>—in extent 0A. 0R. 29P., approximately. North by the land called Kurunebodahena claimed by P. M. Kiri Banda; East by portion of the same land claimed by E. G. K. B. Wijeratna and the remaining portion of the same land; South by the remaining portion of the same land and by the land called Ulpathhena claimed by E. G. Punchi Banda and others; West by the land called Kurunebodahena claimed by K. M. Kiribanda, and the land called Ulpathhena claimed by E. G. Punchi Banda and others.</p> <p>(6) <i>Kurunebodahena</i>—in extent 0A. 0R. 15.5P., approximately. North by the remaining portion of the same land; East by the land called Katukendagahamulahena claimed by W. G. Bala Menika and others, and the land called Kuruneboda Wewagawahena claimed by E. G. Heen Banda; South by the land called Kuruneboda Wewagawahena claimed by E. G. Heen Banda; West by the remaining portion of the same land.</p> <p>(7) <i>Katukendagahamulahena</i>—in extent 0A. 0R. 15P., approximately. North by the remaining portion of the same land; East by the land called Kurunebodahena claimed by Mrs. Simona B. Fernando; South by the land called Kuruneboda Wewagawahena claimed by E. G. K. B. Wijeratna; West by the land called Kurunebodahena claimed by P. M. Kiri Banda.</p>

- (8) *Kurunebodahena*—in extent 0A. 0R. 04P., approximately.
North and East by the remaining portions of the same land ;
South by the land called Kuruneboda Wewagawahena claimed by E. G. K. B. Wijeratna, and V. C. Road ;
West by the land called Katukendagahamulahena claimed by W. G. Balamenika and others.
- (9) *Kuruneboda Wewagawahena*—in extent 0A. 0R. 19.5P., approximately.
North by the land called Katukendagahamulahena claimed by W. G. Balamenika and others and the land called Kurunebodahena claimed by Mrs. Simona Fernando, ;
East by the V. C. Road and by a portion of the same land claimed by K. G. Dingiri Banda and others ;
South by the remaining portion of the same land ;
West by a portion of the same land claimed by E. G. Heen Banda.
- (10) *Kuruneboda Wewagawahena*—in extent 0A. 1R. 05P., approximately.
North and South by the remaining portions of the same land ;
East by the remaining portion of the same land and a portion of the same land claimed by B. M. A. Abasin Banda ;
West by a portion of the same land claimed by E. G. K. B. Wijeratna.
- (11) *Kuruneboda Wewagawahena*—in extent 0A. 1R. 16P., approximately.
North by a portion of the same land claimed by K. G. Dingiri Banda and others ;
East and West by the remaining portions of the same land ;
South by the land called Palbokkehena claimed by B. G. Dingiri Banda.
- (12) *Palbokkehena*—in extent 0A. 0R. 15.5P., approximately.
North by the land called Kuruneboda Wewagawahena claimed by B. M. A. Abasin Banda ;
East by the remaining portion of the same land and stream ;
South by the remaining portion of the same land ;
West by the remaining portion of the same land and the land called Kuruneboda Wewagawahena claimed by B. M. A. Abasin Banda.
- (13) *Kuruneboda Meegahamulahena*—in extent 0A. 2R. 19P., approximately.
North and South by the remaining portions of the same land ;
East by the remaining portion of the same land and stream ;
West by stream and by the remaining portion of the same land.
- (14) *Kurunebodahena*—in extent 0A. 3R. 06P., approximately.
North by the land called Kuruneboda Meegahamulahena claimed by D. M. P. G. Muthu Eanda ;
East and South by the remaining portion of the same land ;
West by stream, the land called Kuruneboda Meegahamulahena claimed by S. M. Dingiri Banda and remaining portion of the same land.
- (15) *Kuruneboda Meegahamulahena*—in extent 0A. 0R. 8.5P., approximately.
North by the land called Radawellanda claimed by M. G. Dingiri Amma ;
East and West by the remaining portion of the same land ;
South by the land called Kurunebodahena claimed by E. G. Mudiyanse and others.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 257 OF 1958

Reference No. LA/C 59/J 55 E 34.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Galle District; or other officer authorized by him	All that allotment of land called Maradanewatta <i>alias</i> Skolewatta <i>alias</i> Kurunduwatta, lots 1 and 2 in preliminary plan A 1,390, in extent 2 A. 2 R. 6.9 P., situated in Galwehara Village, Village Headman's Division of Galwehara, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows :— North by V. C. road ; East by Pansalawatta ; South by Skolewatta (Crown) ; West by MaradaneKurunduwatta claimed by Thomas de Silva Weerasinghe.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 258 OF 1958

Reference No. LD 4992/J 56 E 508.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kandy District; or other officer authorized by him		A portion, in extent about 2 acres, out of the land called Kadiyanlena Estate, situated in the Village of Kadiyanlena, Village Headman's Division of Kadiyanlena, Pasbage Korale, D. R. O's Division of Uda Bulatgama, Kandy District; and bounded as follows:— North and east by Kadiyanlena Estate Road; South by the remaining portion of the same land; West by Kadiyanlena Estate Road and cemetery.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 259 OF 1958

Reference No. QB 297/J57/58 HA 44.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 4, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Additional Assistant Government Agent, Colombo District; or other officer authorized by him		<p>(1) A portion, in extent about one acre, from the land called Mudiyansekotuwa (field), situated in Sinharamulla, Siyane Korale West (Adikari Pattu), Colombo District; and bounded as follows:— North by Coconut Estate claimed by Mr. U. E. Perera; East by land claimed by the Roman Catholic Church and grass field claimed by Mr. A. E. Abeysinghe; South by Coconut land and grass field claimed by Mr. U. E. Perera; West by Ela and grass field claimed by Mr. U. E. Perera;</p> <p>(2) A portion, in extent about 60' x 10' from the land called Mudiyansekotuwa (highland), situated in Sinharamulla, Siyane Korale West (Adikari Pattu), Colombo District; and bounded as follows:— North by V. C. Road and Ela; East by remaining portion of the same land; South by the land called Mudiyansekotuwa (grass field)—Block (1); West by Ela.</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 260 OF 1958

Reference No. R/Q 174 & 203—J57 LG 271 & J57/58 LG135.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Assistant Government Agent, Colombo District; or other officer authorized by him		<p>(1) A portion, in extent about 2A. 0R. 04.3 P., out of the land called Galkissawatta, bearing Assessment No. 20/2-20/7, Sri Dharmapala Road, situated at Galkissa, Ward No. 6, Mt. Lavinia North, within the U. C. limits of Dehiwala-Mt. Lavinia, Colombo District; and bounded as follows:— North by the land called Galkissawatta, bearing Assessment No. 126/9 and 10, Galkissa Road, claimed by Mrs. A. M. de Saram; East by Galkissa Cemetery (Crown); South by Galkissawatta, bearing Assessment No. 16, Sri Dharmapala Road, claimed by Mrs. C. C. M. Fernando, Urban Council land and land bearing Assessment No. 20, Sri Dharmapala Road, claimed by S. Samaratunge; West by lot 7 in P. P. A 4,124 (Crown).</p> <p>(2) A portion, in extent about 0A. 2R. 17.67 P., out of the land called Galkissawatta, bearing Assessment No. 16, Sri Dharmapala Road, situated at Galkissa, Ward No. 6, Mt. Lavinia North, within the U. C. limits of Dehiwala-Mt. Lavinia, Colombo District; and bounded as follows:— North by portion of the same land bearing Assessment No. 20/2-20/7, Sri Dharmapala Road (under acquisition); East by Urban Council land (Housing Scheme); South by Sri Dharmapala Road; West by land claimed by M. P. W. Perera and land bearing Assessment No. 20, Sri Dharmapala Road, claimed by S. Samaratunge.</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 261 OF 1958

Reference No. LD 4949/J56 LG217.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land, specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer	Description of Land
The Assistant Government Agent, Kandy District ; or other officer authorized by him	A portion, in extent about 0 A. 3 R. 10 P., out of the land called Delgollewatta <i>alias</i> Diggalahena, situated in Gangoda village, Udu Nuwara and Yati Nuwara D. R. O's Division, Kandy District ; and bounded as follows :— North by the land called Peeliangewatta claimed by R. B. Abeykoon and P. B. Abeykoon ; East and South by portions of the same land claimed by W. W. Palingu Menika ; West by V. C. Road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 262 OF 1958

Reference No. L.A. 3592/J57 L66 (VE).

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, 8th August, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer	Description of Land
The Government Agent, Puttalam District ; or other officer authorized by him	Lots 1 and 2 in Preliminary Plan A 1,527

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 263 OF 1958

Reference No. R/Q 204/J 57/58 P 138.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
Government Agent, Assistant Government Agent, or other authorized officer	Description of Land
The Assistant Government Agent, Colombo District ; or other officer authorized by him	All that allotment of land called Welagolawatta, in extent about one acre, situated in Kalubowila East, within the U. C. limits of Dehiwala-Mt. Lavinia, Colombo D. R. O's Division, Colombo District ; and bounded as follows :— North by High Level Road, East by Nalandarama Road, South by Nalandarama Road, West by Caltex Petrol Station and lands claimed by Mr. Stanley Peiris and Mrs. C. W. Wanasinghe.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 264 OF 1958

Reference No. QA 383/J 57/58 S12.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Additional Assistant Government Agent, Colombo District; or other officer authorized by him	A portion, in extent about 3½ acres, out of the land called Alubodangahawatta; bearing Assessment No. 745, Galle Road, situated at Kaldemulla, Ward No. 1, within the Urban Council limits of Moratuwa, Salpiti Korale, Colombo District; and bounded as follows:— North by remaining portion of the same land (20' for road access); East by Colombo-Galle P. W. D. Road; South by land bearing Assessment No. 731, Galle Road, claimed by Mr. F. W. Karunaratna; West by remaining portion of the same land.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 265 OF 1958

Reference No. LA 3651/J 57/58 IF 235.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Puttalam Administrative District, or other officer authorized by him	An allotment of land called Thimbrigahawatta, in extent about 15 acres, situated at Kolinjadiya and Uthitiyawa, Village Headman's Divisions of Uthitiyawa and Kolinjadiya, Pitigal Korale South, Chilaw District; and bounded as follows:— North by the land claimed by Messrs. W. Silverstry Fernando, W. John Fernando, W. Emerencis Daberera, K. Emerencis Fernando and others; East by the land claimed by Messrs. K. Euprancis Fernando, Joseph Rowel Duncan Fernando and C. Winifreda Fernando; South by the lands claimed by Messrs. Duncan Fernando, C. Winifreda Fernando, W. Susey Fernando, W. Silvestry Fernando, W. Vithoriyanu Fernando, W. Thobias Fernando and P. W. D. Road; West by land reserved for proposed Sea Beach Road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 266 OF 1958

Reference No. Q.B. 302—J57/58 L219.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Additional Government Agent, Colombo District; or other authorized officer	<p>(1) A portion, in extent about 3·9 perches, out of the land called Nagahawatta, situated in Jaltara Village, Hewagam Korale, Colombo District; and bounded as follows:— North by Henpita Ela; East, South and West by remaining portions of the same land.</p> <p>(2) A portion, in extent about 3·4 perches, out of the land called Tittakade Liyadde, situated in Jaltara Village, Hewagam Korale, Colombo District; and bounded as follows:— North, East and West by remaining portions of the same land; South by Henpita Ela.</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 267 OF 1958

Reference No. L.B. 2324/J57 E300.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 8, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, Matara District; or other officer authorized by him

- (1) The land called Polpitiyawatta, in extent about 0A. 2R. 0P., situated in the village of Godaunda, Village Headman's Division of Kottegoda, D. R. O's Division of Wellaboda Pattuwa and Four Gravets, Matara District; and bounded as follows:—
North by Godaunda Senior School premises (Crown);
East by the land called Nugagahahena claimed by A. H. Abeysdeera;
South by the land called Beligahakoratuwa claimed by K. W. Edwin Silva;
West by the land called Weligamagehena claimed by G. M. W. Podinona and others and land called Polpitiyawatta claimed by W. K. Semappu.
- (2) A portion, in extent about 0A. 1R. 0P., out of the land called Pindeniya alias Polpitiya, situated in the village of Godaunda, Village Headman's Division of Kottegoda, D. R. O's Division of Wellaboda Pattuwa and Four Gravets, Matara District; and bounded as follows:—
North by Matara-Tangalla Road;
East by the land called Paranawatta claimed by O. Abeysdeera and others;
South by the land called Polpitiyawatta claimed by W. K. Semappu;
West by the remaining portion of the same land and V. C. Road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 268 OF 1958

Reference No. LH/A. 896/J57 E476.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, 8th August, 1958

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, Kalutara District; or other officer authorized by him

- A portion, in extent about 2½ acres, out of the land called Illimbe Division of Sorana Group, situated in the village of Illimbe, Raigam Korale D. R. Os Division, Kalutara District; and bounded as follows:—
North and East by portions of the same land;
South by the land called Illimbemukulana claimed by Mr. K. Podi Appu and others;
West by Illimbe-Ihala Narangala V. C. Road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 45 A. 2 R. 11 P., out of the land called Lantern Hill Upper Estate, situated in Galpaya and Alugolla villages, Village Headman's Division of Giraula, D. R. O's Division of Uda Palata, Kandy District; and bounded as follows:—

- North by Alugolla Ela and the land called Lantern Hill " B " Estate claimed by K. Sidambaram Chettiar;
East by the land called Lantern Hill " B " Estate claimed by K. Sidambaram Chettiar, P. W. D. Road, and the land called Lantern Hill Upper Estate claimed by S. V. Adammal;
South by Bodawe Oya;
West by the land called Pahalawatta claimed by Gardihewa, P. W. D. Road, and the land called Lantern Hill Upper Estate claimed by D. L. Ranasinghe.

Ref. No. J/57/58 L399 (VE),
Colombo, July 26, 1958,

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 2,000 sq. ft., out of the land called Sandringham Estate, situated in Agrapatana village, Village Headman's Division of Agrapatana, D. R. O's Division of Kotmale, Nuwara Eliya District ; and bounded as follows :—

North by Sandringham Estate Road ;
East by Tea Nurseries (Estate Land) ;
South by the land called Turbet Farm (Crown) and the remaining portion of the same land (Red Gum Block) ;
West by remaining portion of the same land (Red Gum Block).

Ref. No. J 57/58 AF 74/LD 1350,
Colombo, July 16, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

LA./120

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two allotments of land called Kudamessalandeyaya (lots 30 and 30c in F. V. P. 416), totalling in extent 31A. 1R. 05P., situated in the village of Galkotuwa, Village Headman's Division of Wewegama, Gampola Korale, D. R. O's Division of Udukinda, Badulla District ; and bounded as follows :—

North by Totapola Kandura (lot 14 in F. V. P. 416) and the land called Kudumessawehena (lot 13 in F. V. P. 416) ;
East by a channel (lot 12 in F. V. P. 416) and the lands called Kudumessawehenayaya, Beddearawehena, Beddearawewatta, Kudumessawehenayaya, Kudumessawewatta, Kudumessawehena (lots 30A, 15, 17, 30B, 29, 26 and 25 in F. V. P. 416) ;
South by Ganasabhawa Road (lot 69 in F. V. P. 416) and the land called Kudamessalandeyaya and Kudumessawehenayaya alias Tepukandurehenayaya (T. P. No. 6307)—30D in F. V. P. 416 ;
West by the land called Tepukandurekumbura (lot 37 in F. V. P. 416) and the V. C. Road from Wewegama to Maspenna (lot 38 in F. V. P. 416).

Ref. No. J57 L142 (VE),
Colombo, 9th July, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 15 acres, out of the land called Korakahagolle and Pinnagolla (part of Biddescar Estate), situated in the village of Hatnagoda, Hatnagoda Wasama, Beligal Korale, Kegalla District ; and bounded as follows :—

North by the lands called Mutthetuhena claimed by G. Haramanisa, Korakahagolle claimed by G. Podiya and others and Gonnagahawatte claimed by B. Kiribindu and others ;
East by the land called Pinnagolla claimed by Attapattu ;
South by the land called Kirindigala claimed by Biddescar Estate ;
West by Biddescar Estate Road and Galanda (Rock).

Ref. No. J 57 L 144 (VE)/LH/12,
Colombo, July 31, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An isolated portion, in extent about 28 acres, out of the land called Rosyth Estate (Kehelwerewehenayaya), situated in Dunukewala Village, Dunukewala Wasama, Galboda and Kinigoda Korales, Kegalla District ; and bounded as follows :—

North by Gansabhawa Road, Arakgala Ela and the lands called Batakehena and Galapallehena claimed by B. D. James and others ;
East by the land called Kadurugollehena and the lands claimed by R. D. Sarana and others ;
South by the lands called Meehagamukalana and Bogahamulhena claimed by W. D. Abeysinghe and others ;
West by the land called Galagawahena and the lands claimed by W. D. Siriya and others.

Ref. No. J 57/58 L 269 (VE)/LH/46,
Colombo, July 26, 1958.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act.

Colombo, August 1, 1958.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE

A block of land approximately 2 acres in extent, out of the land called Kurunduwatte *alias* New Peradeniya Estate, situated at Karamada in the D. R. O's Division of Udu Nuwara and Yati Nuwara, Village Headman's Division of Karamada, Kandy District, Central Province; and bounded as follows:—

North by Paranange Kumbure and remaining portion of same land;
East by remaining portion of same land;
South by Koralegodahena;
West by Bank and Railway reservation.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo, July 28, 1958.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE

A block of land approximately 3A. 1R. 25.2 perches in extent out of the lot 4 in Sheet No. 10 in Badulla T. S. P. 43 called the Urban Council abandoned trenching ground situated in Badulla Town, D. R. O's Division of Yatikinda, Village Headman's Division of Badulla Town, Badulla District, Uva Province; and bounded as follows:—

North by Medapatana Path—Lots 5 and Jambuga-aharawe Kandura;
East by Medapatana Path;
South by Lots 5 and Kandura;
West by Medapatana Path or Lot 8.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo, July 30, 1958.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE

A block of land approximately 1½ acres in extent called Mahakoratuwa situated in the Village Headman's Division of Kotuwegoda within Tangalla U. C. limits, D. R. O's Division of West Giruwa Pattu, Hambantota District, Southern Province; and bounded as follows:—

North by Koranessewatta, Natolagahawatte, &c.;
East by Netolegahawatte Ketangahawatte and Mudiyanwewalehenegehewatte;
South by Devata Road;
West by Deunderaralage idama.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the lands described in the Schedules hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo, July 30, 1958.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE I

A block of land approximately 1½ acres in extent out of Hyndford Estate situated in the D. R. O's Division of Uda Bulatgama, Village Headman's Division of Nawalapitiya Wasame, Kandy District, Central Province; and bounded as follows:—

North by land called Gederawatte claimed by Cecilia Dissanayake of Rambukpitiya, Nawalapitiya;
East by remaining portion of same land;
South by remaining portion of same land;
West by paddy fields belonging to Hyndford Estate.

SCHEDULE II

A strip of land 140' × 20' approximately out of the land called Gederawatte situated in the D. R. O's Division of Uda Bulathgama, Village Headman's Division of Nawalapitiya Wasame, Kandy District, Central Province; and bounded as follows:—

North by Dekinda-Nawalapitiya P. W. D. Road;
East by remaining portion of same land;
South by Hyndford Estate;
West by remaining portion of same land.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo, July 28, 1958.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE

A block of land approximately 1A. 3R. 35.7 perches in extent out of the Lot 7 in Sheet No. 10 in Badulla T. S. P. 43 called the Urban Council abandoned trenching ground situated in Badulla Town, D. R. O's Division of Yatikinda Village Headman's Division of Badulla Town, Badulla District, Uva Province; and bounded as follows:—

North by Kandura;
East by Badulla Oya reservation;
South by Green Lane Drive and lot 8;
West by lot 8 and Medapatana path.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. Q. B. 242/J56 L 341.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot No.	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R.	P.
1	Moragahakumbura	Paddy field contains bund, masonry anicut sluice and channel	Pierisge David Perera of Delwagura, Badalgama	0	0	31.1
2	Godakumbura Delwalayayekella	Paddy field contains bund	Henayake-arachchige Abraham Perera of Delwagura Badalgama	0	0	05.4
3	Godakumbura	Paddy field contains bund and masonry anicut	Wethappaliarachchige Yasawathie of Wendawatte Metiyangane	0	0	20.9
4	Kolainkumbura	Paddy field contains bund	H Siriwardena Abeysinghe of Delwagura, Badalgama	0	0	06
5	Do.	Paddy field contains bund and masonry anicut	Jayasekera Mudalige James Tissera of Tammitta, Dunagaha	0	0	25.8
6	Kahatagahawitakumbura	do.	Jayasekera Mudalige Marthelis Tissera of Waguruwela School, Welpelle, Gonawila	0	0	26.8
Total				0	2	36

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kachcheri, Colombo, on the 23rd day of September, 1958 at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before the 16th day of September, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 9, 1958.

V. RAMANATHAN,
Additional Assistant Government Agent of Colombo District.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. QB 287/J57 E 385.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot No.	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R.	P.
1	Muhandiram Walauwewatta	Coconut garden contains 153 coconut trees 30-40 years, 424 coconut plants 3-5 years, 2 mango trees 15-25 years, 8 domba trees 3-5 years, 2 beli trees 10-20, 4 jak trees 4-10 years, 10 lime trees 4-10 years, 2 orange trees 5-10 years, 1 kotta pullam tree 8-10 years, 1 temporary cadjan roofed house and 1 tiled permanent house, 2 temporary cadjan roofed and 1 permanent tiled latrine and masonry well	Hon. Mrs. V. Wijewardena of 37/3, Buller's Lane, Colombo 7	7	2	11.3
Total				7	2	11.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kacheheri, on October 3, 1958, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 26, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 9, 1958.

V. RAMANATHAN,
Additional Assistant Government Agent Colombo District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L. D. 5005.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

All that land called and known as Atuwewatta Degalbittiya in extent 11A. 0R. 30P., situated in Kumbaloluwewela Village, Kandukara Pahala Korale, D. R. O's Division of Uda Palata, Kandy District and more particularly surveyed and described as lot 1 in Preliminary Plan No. A 2,517 and presently claimed by :—Heirs of M. L. H. Meera Lebbe of No. 68/8, Illawatura, Gampola, viz : M. L. A. Hameed, No. 80, Illawatura, Gampola ; M. L. M. Junaideen, 68/8, Illawatura, Gampola ; M. L. M. Rasheed, Singer Sewing Co., Wellawatta ; M. L. M. Mashood, Singer Sewing Co., Maradana ; Zainat Umma, 80, Illawatura, Gampola ; Rainhanat Umma, 19/3, Illawatura, Gampola ; Haseena Umma, 76/2, Illawatura, Gampola ; Majjeeda Umma, 80, Illawatura, Gampola ; M. L. H. Habeeb, No. 68/19, Illawatura, Gampola ; M. L. Abdul Hameed, No. 52, Illawatura, Gampola ; Heirs of late M. L. H. Ahamado Lebbe, No. 23, Illawatura, Gampola ; viz : Mrs. Inudeen, 199, Trincomalee Street, Matale ; A. L. Muhusin, 23, Illawatura, Gampola ; A. L. M. Nazeem, Illawatura, Gampola ; A. L. M. Shafi, Illawatura, Gampola ; Fouzul Nihaya Ahamed, Illawatura, Gampola ; A. L. M. Hisham, Illawatura Gampola ; M. L. H. Ismail, Atuwewatta Naranwita, Gampola ; M. L. H. Uduma Lebbe, said to be presently in Saigon ; M. L. H. Abusally, 68/19, Illawatura, Gampola ; M. L. H. Badoordeen, 68/19, Illawatura, Gampola ; Sahruan Beebi, 68/19, Illawatura, Gampola and Asiya Umma, in Udunuwara Division.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kaohcheri, on the 24th day of September, 1958 at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before the 17th day of September, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry.

The Kaohcheri,
Kandy, August, 7, 1958.

E. M. D. WICKRAMASINGHE,
Assistant Government Agent of Kandy District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4964.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An allotment of land called Kotikambehena in extent 2A. 0R. 38P., situated in Nugaliyadda village, Gandahe Korale South, D. R. O's Division of Kandy and Pata Hewaheta, Kandy District ; surveyed and described as lot 1 in Preliminary Plan A 2,527 and presently claimed by Messrs. T. B. Wijesinghe, L. B. Wijesinghe, A. P. S. Wickremasinghe, A. M. Muthu Banda, A. M. Ukku Banda and A. M. Mudiyanse, all of Nugaliyadda, Talatuoya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kandy, on October 2, 1958, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 25, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, August 7, 1958.

E. M. D. WICKRAMASINGHE,
Government Agent of Kandy District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 5037.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

All that portion of land in extent 15A. 0R. 36P., known as Pansalewatte *alias* Arangalawatta and Yakwateaswedduma situated in Nattarampota Village, Udagampaha Korale, Pata Dumbara, D. R. O's Division, Kandy District; and more particularly described as lots 1, 2 and 3 in P. P. A 2,530 and claimed by S. Periyasamy of New Levella Estate, Gunnepana.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kachcheri, Kandy, on September 25, 1958, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 18, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interests in the land and amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, August 5, 1958.

E. M. D. WICKRAMASINGHE,
Assistant Government Agent of Kandy District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

My Reference No. L.D. 4942.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

A portion in extent 0A. 3R. 10P., out of the land called Rothschild Estate, Assessment No. 516, situated within the Town Council limits of Pussellawa, Ward No. 8 (Atukolatenna) Kandukara Ihala Korale, Kandy District, Central Province and more fully described as Lot 1 in P. P. A. 2,516 and claimed by The Eastern Produce & Estates Co., Ltd. Medakumbura, Watagoda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri (Room No. 130), on the 7th day of October, 1958, at 10.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before the 1st day of October, 1958 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interests in the land and amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, 11th August, 1958.

E. M. D. WICKRAMASINGHE,
Assistant Government Agent of Kandy District.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. L. B. 2247—J 55 E 20.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Plan P. P. A. 1,674

Lot No.	Name of Land	Description of Land	Name and Address of Claimant	Extent		
				A.	R.	P.
1.	Liyanagehena	Cinnamon about 30 years contains 20 coconut trees over 30 years and a masonry well	R. F. Wickramaratna of "Green Side", Matara and E. V. Wickremaratna of 3, Stafford Terrace, Colombo	3	1	30.1
3.	Do.	Coconut garden contains 40 coconut trees over 30 years and 2 coconut trees 4 years	do.	0	2	04.4
4.	Do.	Coconut garden contains 5 trees over 30 years	R. F. Wickremaratna of "Green Side", Matara and E. V. Wickremaratna of 3, Stafford Terrace, Colombo, disputed by A. Ratnayaka, c/o H. Ratnayaka of Thihagoda	0	0	08.1

The above mentioned lands are situated at Thihagoda village, Gangaboda Pattuwa, Matara District.

4 0 02.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri on the 23rd day of September, 1958, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before the 15th day of September, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, 9th August, 1958.

L. N. DE L. BANDARANAIKE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. J 56 E 139—L. B. 2277.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

The Lands Referred to—

The lands shown below are situated at Akurugoda Village, Keligam Korale, Matara District.

Plan: Preliminary Plan A 1,660

Lot No.	Name of Land	Description of Land	Names and Addresses of Claimants	Extent		
				A.	R.	P.
1.	Kotagewatta	Garden contains one coconut tree 40 years and 1 sapu tree 40 years, and part of a road	V. G. D. Perera, Mrs. M. Ratnasekera, V. G. A. Perera, W. M. Perera, V. G. L. Perera, V. G. V. Perera, all of Sulutanagoda, Mrs. S. R. Pinidiya of Kamburupitiya, Mrs. D. A. N. Bamunusinghe of Walasgala, V. G. N. Perera, K. P. W. Jayatileka, both of Sulutanagoda, Mrs. W. G. Ratnapala of Galle, Miss W. G. A. Perera of Sulutanagoda, Don Carolis Abeywardena, Mrs. Dona Carlina Abeywardena, Mrs. Dona Giniara Abeywardena, Mrs. Dona Leisina Abeywardena, all of Bateegama, Dickwella, Don Salman Samarasinghe, Mrs. Podihamine Samarasinghe, both of Akurugoda, Don Mathes Samarasinghe of Maliduwa, Mrs. Diunuhamy Samarasinghe of Karagoda, Yakkalamulla, Don Carolis Samarasinghe of 36, Market, Kandy and K. A. David of Akurugoda	0	0	05.4
2.	Kotagewatta	Garden contains one coconut tree 40 years and 1 coconut tree 2 years	do.	0	0	13.9
3.	Do.	Garden contains 72 coconut trees 30-40 years, 3 coconut trees 10-15 years, 9 coconut trees 2 years, 6 jak trees 30-40 years, 2 jak trees 5 years, 24 arecanut trees 20-25 years, 1 Rambutan tree 20-25 years, 1 tiled masonry building, 1 thatched mud hut, 1 concrete masonry latrine and part of foot path	do.	1	2	08.2
4.	Do.	Citronella	W. M. Perera of Akurugoda Sulutanagoda	0	0	38.6
Total				1	3	26.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on the 29th day of September, 1958, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before the 20th day of September, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, August 9, 1958.

L. N. DE L. BANDARANAIKE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LA. 1108.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

An allotment of land in extent 4 A. 2 R. 35. 1 P. of the land called Othinirakadu situated in the village of Palaly, Valikamam North, D. R. O's Division, Jaffna District more particularly described as lot 1 in P. P. A. 2,131 and claimed by:—

- | | | |
|--|----|----------------------------|
| 1. Varapiragasam Morris | .. | Palay Coast, Kankesanturai |
| 2. Varapiragasam Mariampillai | .. | do. |
| 3. Pavilu Savarimuthu | .. | do. |
| 4. Parvathiammah w/o Soosaimuthu | .. | do. |
| 5. Mathias Abraham | .. | do. |
| 6. Mathias James | .. | do. |
| 7. Mariammah w/o K. Sellathurai | .. | do. |
| 8. Mudiapoo Saminathan | .. | do. |
| 9. Mariapillai ww/o V. Mudiapoo | .. | do. |
| 10. Dominica w/o M. Saminathan | .. | do. |
| 11. Vythi Swakeen | .. | do. |
| 12. Arulammah w/o N. Paackianathan | .. | do. |
| 13. Francisco Ammah ww/o Varapiragasam | .. | do. |
| 14. F. P. Rasiah | .. | Vannarponnai, Jaffna |
| 15. Mudiapoo Sinnappu | .. | Manolakkadu, Mullaittivu |
| 16. K. V. Subramaniam | .. | Vasavilan |
| 17. Sebastiana w/o G. Anothinipillai | .. | Sillalai, Pandaterippu |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri Jaffna, on the 19th day of September 1958, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before the 10th day of September, 1958 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, 7.8.1958.

A. T. MURTHY,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LA/A. 38.

Please quote reference to this number in all future correspondence.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., Road Access to Kebellakanda L. D. O. Allotments.

As decided by the Hon'ble Minister of Lands and Land Development by his Declaration No. J/LLD/312/53 of September 30, 1956, published in *Government Gazette* No. 10,984 of October 26, 1956.

Description of the land to be acquired:

D. R. O's Division: Bentota Walallawiti Korale. V. H's Division: Haburugala and Totakanatta.
Village: Wiyanduwa and Elakake. Plan No. P. P. A 1,677.

Lot No.	Name of Land	Description	Extent	
			A.	R. P.
1	Kabellakandawatta	.. Rubber contains 18 rubber trees	0	0 15.7
2	Keenagaha Udumullawela	.. Paddy Field	0	0 4
3	Keenagaha Udumullakele	.. Rubber contains 83 rubber trees	0	0 24.9
4	Kotuattekele	.. Garden contains 1 jak tree, 1 kaju tree, 17 plantain bushes and 2 cinnamon bushes (Lease rights to be acquired)	0	0 11.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Bentota, on the 22nd day of September, 1958, at 10 a.m., and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before the 15th day of September, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of the claim should be produced at this inquiry.

A copy of P. P. A 1,677 is available for reference at the Office of the D. R. O., Bentota.

The Kachcheri,
Galle, August 11, 1958.

J. J. G. AMIRTHANAYAGAM,
Acquiring Officer, Galle District.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD/1310.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

The under-mentioned allotment of land situated in Talawakelle (part) Dimbula Korale in Kotmale D. R. O's Division of Nuwara Eliya District; and depicted as lot 1 in P. P. A 2,389.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Wallaha Estate	.. Patana ..	The Ceylon Tea Plantations Co., Ltd. Agents : Galaha Tea Estates Co., Ltd., Colombo.	1 2 11.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on October 2, 1958, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 24, 1958, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, August 6, 1958.

TISSA DEVENDRA,
District Land Officer, Nuwara Eliya.

CORRECTION

Reference No. 3/40/43—J55 L 493 (VE).

IN the Declaration bearing No. J55 L 493 (VE) dated November 29, 1957, made by the Honourable the Minister of Lands and Land Development under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 and published in the *Ceylon Government Gazette*, No. 11,219 of December 13, 1957, the following amendment is made:

By deletion of the word "Purijjala" in line 5 and the substitution thereof of the word "Warakamure" so as to read "Warakamure Village".

Reference No. J56 LG 342.

IN place of the description of the northern and southern boundaries of land Nos. 1 and 2 mentioned in the Declaration made by the Honourable the Minister of Lands and Land Development under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, and published in the *Ceylon Government Gazette*, No. 10,995 of November 9, 1956, the following description should be substituted:—

Land No. 1.—North by the remaining portion of the same land; South by land bearing Assessment No. 193, Bar Road, claimed by K. Yogamma;

Land No. 2.—North by the remaining portion of the same land, south by land bearing Assessment Nos. 88/1, 88/2, and 92, Kadramer Road.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Vavuniya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on 13th September, 1958, at Kachcheri, Vavuniya, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

12th August, 1958.

Particulars of Land to be dealt with

P. P. A. 1,639, Nelukkulam Village

Lot No.	Name of Permit-Holder or Applicant	Extent
		A. R. P.
4	George Ariyaratnam Samuel Palamaikallu, Mannar Road, Vavuniya	10 0 0

LM 20.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Puttalam, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on 20th August, 1958, at the Kachcheri, Puttalam to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

F. V. P. No. 1,830—Periyamaduwu

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent
		A. R. P.
47	I. V. A. D. M. Appuhamy	24 2

Miscellaneous

My No. L.K. 185.

NOTIFICATION UNDER REGULATION 21(2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. Haniffa Hamid and Sahul Mohamed Ibrahim, both of Kalukelle, have applied for a long term lease of lot 25 in P. P. A. 216, in extent O.A. 1R. 02. 2P., situated within the Municipal limits of Nuwara Eliya, for residential purposes.

2. The land had been under lease to the late Mrs. Hamid, mother of the applicants on a permit on form G. A. C 144 since 1936. The applicants have improved the land and constructed a substantial residential building thereon. Tenure under a permit is inappropriate. Hence it is proposed to grant the application for a long term lease subject to the following conditions amongst others:—

- Term: 99 years with effect from 1st January, 1958.
- Rent: Rs. 21-50, subject to revision every 30 years, provided that the revised rent shall not exceed the rent recovered during the preceding period by more than 50 per cent.
- The lessees shall use the land only for residential purposes and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

NOTICE

IT is hereby notified that in view of the Public Holiday on Thursday, August 28, 1958, all notices and advertisements for publication in the *Ceylon Government Gazette* of August 29, 1958, should reach the Government Press not later than 4 p.m. on Monday, August 25, 1958.

Government Press,
Colombo, August 12, 1958.

BERNARD de SILVA,
Government Printer.